



தமிழர்
தகவல்
TAMILS' INFORMATION

Premier
Canadian
Tamil
Journal

ESTD From The Community
To The Community 1991



கொரோனாவுக்கு
முன்னைய கால
பயணங்கள்!
இனி எப்போது
இது சாத்தியமாகும்?





ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box-3, Station F
Toronto, ON M4Y-2L4,
Canadaதொலைபேசி:
416 920 9250மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல் நிலையம்
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றல்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குமின்ரஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
என். விமலநாதன்
என். குமரதாசன்
இ. சிவலிங்கம்
வே. விவேகானந்தன்
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிராஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்

இணையம்

www.tamilsinformation.info

ஆசிரியரிடமிருந்து...

From the Editor

எதிர்பாராதது!

அகதிகளுக்கு அபயமளித்து புதுவாழ்வு கொடுப்பது, வெளிநாட்டினரைக் குடிவரவாளராக வரவேற்று இங்கு வாழ அனுமதிப்பது, மாணவர்கள் மற்றும் பல்துறை பணித்துறையினருக்கு விசா வழங்கி அழைப்பது என்பவற்றில் பல வருடங்களாக கனடா முன்னணியில் உள்ளது.

இந்நாட்டின் சனத்தொகையில் ஒரு சதவீதமான எண்ணிக்கையினரை வருடாந்தம் இங்கு குடியேற அனுமதிப்பது கனடாவின்; நிரந்தரமான அரசியல் கொள்கை.

கனடிய அரசினதும் மக்களினதும் கருணையும் விசாலமான மனப்பாங்குமே இந்நாட்டை உலக மக்கள் பலரும் தங்கள் சொந்த நாடாக மதித்து இதன் முன்னேற்றத்துக்காக உழைக்க உந்துதல் கொடுக்கிறது.

கனடாவின் தற்போதைய 37.7 மில்லியன் மக்களில் சுமார் 22 வீதமானவர்கள் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடப்பட வேண்டியது. இங்கு குடியேறும் புதிய குடிவரவாளர்களில் (அகதிகள், குடும்ப உறவினர்கள், முதலீட்டாளர்கள் என்று அனைத்து வகையினரும்) சுமார் 39 வீதமானவர்கள் ஒன்ராறியோவிலும், 17.8 வீதமானோர் கியுபெக்கிலும் வசித்து வருகின்றனர்.

இதனை விபரித்துச் சொல்வதானால் இங்கு குடியேறியவர்களில் 55 வீதத்துக்கும் அதிகமானோர் ஒன்ராறியோ, கியுபெக் மாகாணங்களையே தங்கள் வாழ்விடமாக்கியுள்ளனர்.

இவ்விரு மாகாணங்களுமே தற்போது கொரோனா பெருந்தொற்றுக்குள்ளாகி, அதிகளவு மரணங்களைச் சந்தித்துள்ளதால், கனடாவுக்கான அகதிகள் மற்றும் குடிவரவாளர் வருகை திடீரென தேக்கநிலைக்குச் சென்றுள்ளது.

இப்போதுள்ள அசாதாரண சூழ்நிலையால் கனடிய குடிவரவுத்துறை வழக்கம்போல முழுமையாக இயங்க முடியாது முடக்கப்பட்டுள்ளது.

கனடாவின் எல்லைப்புறங்கள் மூடப்பட்டிருப்பதும், விமானங்களின் வெளிநாட்டுப் பயணங்கள் நிறுத்தப்பட்டிருப்பதும் - குறைக்கப்பட்டிருப்பதும் அகதிகளின் வருகையை பூச்சியமாக்கியுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக கனடாவுக்கான விசா வழங்குவது நிறுத்தப்பட்டிருப்பது போன்ற நிலைமைக்குச் சென்றுள்ளது. அல்பேர்ட்டா போன்ற சில மாகாணங்கள் புதிய குடிவரவாளர்களை ஏற்க முடியாது போகலாமென அறிவித்துள்ளன.

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தினால் உள்நாட்டில் பல்லாயிரக் - கணக்கானோர் வேலையிழந்துள்ள நிலையில், புதிதாக வெளிநாட்டினருக்கு வேலை வழங்க முடியாதிருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

அகதிகள் சேவைக்காக ஐ.நா.வின் நான்சன் பதக்கம் பெற்ற கனடாவின் குடிவரவுக் கொள்கை இப்போது எதிர்பாராத சவாலைச் சந்தித்துள்ளது. இதனால் கனடாவின் பொருளாதாரம் மேலும் பாதிக்கப்படலாமென அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எவ்வாறு தீர்வு காண முடியும்? அதுவும் கொரோனாவின் கைகளில்தான் உள்ளது.

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box-3, Station F
Toronto, ON M4Y-2L4,
Canada

Tel: 416 920 9250

E-mail
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraingam
Anojoni KumaradasanGeneral Manager
R. R. RajkumarPublic Relation
N. Vimalanathan
N. Kumaradasan
R. Sivalingam
V. Vivekananthan
P. SivasubramaniamTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 CopiesWebsite
www.tamilsinformation.info

கும்பிடுவது முதல் தேர்தல் வரை!

கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பல விடயங்களை உலக நாடுகள் கடைப்பிடித்து வருகின்றன.

இந்த புதிய நடைமுறைகளுக்கு உலகத் தலைவர்களும் விதிவிலக்கல்ல. கொரோனா தொற்று பரவத் தொடங்கிய தொடக்க காலத்திலிருந்தே நாம் பார்க்க முடிந்த மாற்றமானது உலக தலைவர்கள் கைகுலுக்குவதற்கு பதிலாக கைகளை கூப்பி வணக்கம் சொல்ல கற்றுக் கொண்டது. அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் முதல் பிரிட்டன் இளவரசர் சார்ல்ஸ் வரை கைகளை கூப்பி வணக்கம் என்றனர்.

இருப்பினும் சிலர் இந்த பழக்கத்திற்கு மாறுவதை சற்று கடினமாகவே உணர்ந்தனர். மார்ச் மாதம் டென்மார்க் பிரதமர் மார்க் ரூட்டே, “பக்கத்திலிருப்பவர்களுக்கு கை கொடுப்பதற்கு பதிலாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்க வேறுவிதமான வணக்கங்களை சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

இந்த கொரோனா சூழலில் உலகில் பெரும்பாலான மக்களுக்கு பெரும் மாற்றமாக இருந்தது பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டது.

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டர்ன், கடந்த மார்ச் மாதம் முகநூலில் நேரலையில் பேசியபோது “சாதாரண உடையில் பேசுவதற்கு மன்னிக்கவும் - குழந்தைகளை உறங்க வைப்பது ஒரு பெரிய வேலை. எனவே எனது வழக்கமான உடையில் நான் இல்லை” என்றார்.

ஒருபக்கம் தலைவர்கள் புதிய விதிகளையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கத் தொடங்கினாலும், மறுபக்கம் சில தலைவர்கள் விதிமுறைகளை மீறியதாகக் குற்றச்சாட்டுகளும் வைக்கப்பட்டன. தென்னாபிரிக்காவின் அதிபர் சிரில் ராமஃபோசா, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை என்பதனால் பெரும் விமர்சனத்திற்கு ஆளானார்.

(30ம் பக்கம் வருக)

கனடிய பொதுத்தேர்தல் 2023ம் ஆண்டுக்கு முன்னர்! தேர்தல் திணைக்களம் தயாராகிறது

2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் திகதி நடைபெற வேண்டிய கனடாவின் 44வது பொதுத் தேர்தல் அதற்கு முற்கூட்டியதாக - அனேகமாக அடுத்த வருடத்தில் (2021) நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்களும், ஊடகத் தகவல்களும் தெரிவிக்கின்றன.

கொரோனாவை மையப்படுத்தி உருவாகியிருக்கும் தற்போதைய அரசியற் சூழலில் ஆட்சியிலுள்ள லிபரல் கட்சி நாடாளுமன்றத்தைக் கலைத்து திடீர் பொதுத்தேர்தலை நடத்த விரும்பலாம். அல்லது எதிர்க்கட்சிகள் தங்கள் பெரும்பான்மைப் பலத்தை வைத்து லிபரல் ஆட்சியை கவிழ்க்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கியமாக, கொரோனா தொற்றுக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பல்வேறு துறைசார் தொழிற்சாலைகளுக்கும் வாழ்வாதாரம், மீள் எழுச்சி போன்றவற்றுக்கு வழங்கிய தாராள நிதி உதவியாலும் அத்த கவனிப்பாலும் லிபரல் கட்சி பொதுத்தேர்தலை முற்கூட்டி நடத்தினால் இப்போதுள்ளதிலும் பார்க்க கூடுதலான ஆசனங்களைப் பெறலாமென ஜனரின் ரூடோவின் உள்வட்டப் பிரமுகர்கள் கருதுகின்றனர்.

தற்போது சிறுபான்மை அரசாகவிருக்கும் லிபரல் கட்சி அடுத்த ஒரு வருடத்துக்குள் தேர்தலை நடத்தினால் அதற்கான வெற்றி வாய்ப்பு சாதகமாக இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

ஆனால், கொரோனா காலத்தில் தேர்தலை நடத்தினால் வேட்பாளர்களுக்கும் வாக்காளர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டிய சில சட்ட மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் எவ்வகையான நடைமுறை மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஆராய்வதற்கு 25 உறுப்பினர்களைக் கொண்ட செயலணிக் குழுவொன்றை கனடி - யத் தேர்தல் திணைக்களம் நியமித்துள்ளது. நேரடியாக வாக்களிப்பதைத் தவிர்த்து தபால் மூலம் வாக்களிக்க வேண்டி நேருமானால், அதற்காக நாடாளுமன்றத்திலே சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென தேர்தல் திணைக்கள பேச்சாளர் நட்சா கௌதியர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் கால பணியாளர்களுக்கான பயிற்சியையும் இணையம் வழியாகவே வழங்க வேண்டி வரலாமென தேர்தல் திணைக்களம் கருதுகிறது.

கனடாவின் 43வது பொதுத்தேர்தல் 19 மாதங்களுக்கு முன்னர் - 2019 அக்டோபர் மாதம் 21ம் திகதி நடைபெற்றது. இதற்கு முன்னைய தேர்தலில் பெரும்பான்மைப் பலத்துடன் ஆட்சியிலிருந்த லிபரல் இத்தேர்தலில் 157 ஆசனங்களை மட்டும் பெற்று சிறுபான்மை அரசாக மாறியது.

அன்றே சியர் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி 121 ஆசனங்களை வென்று பிரதான எதிர்க்கட்சியானது. கியுபெக்கைத் தளமாகக் கொண்ட புளொக் கியுபெக்குவா கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்று முன்றாவது இடத்துக்கு முன்னேறியது. ஜாக் லெய்ற்றன் தலைவராக இருந்தபோது பிரதான எதிர்க்கட்சியாகவிருந்த என்.டி.பி. கடந்த வருடத் தேர்தலில் 24 ஆசனங்களை மட்டும் பெற்றதால் 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டது.

Federal Election During COVID-19

Changes may need to be made to Canada's federal election law if COVID-19 remains a pandemic whenever voters head to the polls again. To prepare for that scenario, Elections Canada has appointed a 25-member working group to delve into necessary details to administer a national vote. But there's a limit to the changes the non-partisan, independent agency can make.

"If there were to be a decision that the risk is too great, the only way people will be able to vote is by mail-in ballot, the Canada Elections Act would have to change," spokesperson Natasha Gauthier told HuffPost Canada. "Parliament would have to make that change. That's not up to us to make."

Elections Canada can make certain moves, such as deciding to put training courses online rather than holding in-person sessions or reducing staff at polling stations, without getting politicians involved.

செந்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

ஒன்றாறியோ மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் இவ்வருட கல்வி ஆண்டுவுரை (செப்டம்பர்வரை) திறக்கப்படமாட்டாது என்று மாகாண கல்வி அமைச்சர் அறிவித்துள்ளார். மார்ச் மாத குறுகிய விடுமுறைக்குப் பின்னர் கொரோனா நோய் பரவல் காரணமாக பாடசாலைகள் இன்னமும் திறக்கப்படவில்லை. மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும்வரை மாணவர்களுக்கு இணையவழிப் பாடப்போதையை மாகாண கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது. பாடசாலைகளை அவசரப்படுத்தி திறந்து மாணவர்களை ஆபத்துக்குள்ளாக்கத் தாம் தயாரில்லையென்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒன்றாறியோ மற்றும் கியுபெக் மாகாணங்கள் விரைவாக வழமைக்குத் திரும்பும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதையிட்டு கருத்து வெளியிட்டுள்ள கனடிய அரசு, மீண்டும் தொற்றுநோய்ப் பரவல் அபாயம் அதிகமாக இருப்பதையிட்டு எச்சரிக்கை செய்துள்ளது. முகக்கவசம், ஆறு அடி இடைவெளி போன்றவைகளை மிகக்கடுமையாக அமுல்படுத்துமாறு இரு மாகாணங்களும் கேட்கப்பட்டுள்ளன. ரொறன்ரோ, மொன்றியல் பெருநகரங்களே கனடாவில் இந்நோயினால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் மூடப்பட்ட அமெரிக்க - கனடிய பொதுமக்கள் போக்குவரத்து எல்லைத்தடை இந்த மாதம் (யூன்) 21ம் திகதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் நிலைமையை வாராவாரம் கவனித்து இந்த எல்லை மூடும் நீடிப்பு மேற்கொள்ளப்படுவதாக கனடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ளார். இரு நாடுகளுக்கிடையில் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எந்தத் தடையுமில்லை.

தற்போதைய நோய்ச் சூழல் நிலைமையை கருத்தில் கொண்டு இவ்வருட கனடா தின நிகழ்வுகள் (யூலை 1ம் திகதி) ரொறன்ரோ நகரின் பொதுநிகழ்வுகள் எதுவும் நடைபெறாது என்று ரொறன்ரோ நகரசபை அறிவித்துள்ளது. இங்குள்ள பூங்காக்கள், பொதுவெளிகள், மைதானங்கள், நகரசபை முன்றல்களில் ஊர்தி பவனிகள், களியாட்ட வைபவங்கள், வாணவேடிக்கைகள் என்று கனடா தின நிகழ்வு வழமை - யாக கோலாகலமாக இடம்பெறுவதுண்டு.

கொரோனா நோய்ப் பரம்பலையடுத்து 2019ம் ஆண்டுக்கான வருமானவரிப் படிவங்களை சமர்ப்பிக்கும் காலம் யூன் மாதம் முதலாம் திகதிவரை நீடிக்கப்பட்டது. முதியவர்களும், வலது குறைந்தவர்களும் வரிப்படிவத்தை இவ்வருடம் செப்டம்பர் மாதம் முதலாம் திகதிக்குப் பிந்தாமல் சமர்ப்பிக்குமாறு இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வழமையாக ஒவ்வொரு வருடமும் முன்னைய ஆண்டுக்கான வரிப்படிவம் ஏப்ரல் மாதம் 30ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அன்னையர் தினமான மே மாதம் பத்தாம் திகதி வாகனமொன்றை 401 நெடுஞ்சாலையில் மணிக்கு 191 மைல் வேகத்தில் ஓட்டிச் சென்ற பதினெட்டு வயது இளைஞர் ஒருவரை பொலிசார் வழிமறித்து மடக்கிப் பிடித்தனர். தனது தந்தையின் வாகனத்தை வீட்டாருக்குத் தெரியாது இந்த இளைஞர் எடுத்து ஓட்டிச் சென்றுள்ளார். தமது சேவைக்காலத்தில் இவ்வளவு வேகமாக ஒருவர் வாகனம் ஓட்டிச் சென்றதை தாம் காணவில்லையென இவரைத் தடுத்து நிறுத்திய பொலிஸ் உத்தியோகத்தர் தெரிவித்தார்.

கொரோனா பரவலின் இரண்டாம் கட்டத்தைத் தடுப்பதற்கு இந்த மாதம் எட்டாம் திகதியிலிருந்து பிரித்தானியா செல்பவர்கள் பதினான்கு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவரென அந்நாட்டின் உள்துறைச் செயலாளர் அறிவித்துள்ளார். இதனை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்க ஏற்பாடாகியுள்ளது. சில நாடுகள் விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ள நிலையில் பிரித்தானியாவின் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப் பாடத்தில் கூட தரநிலையில் தமிழர் பின்னடைவு! ஆறு. திருமுருகன் கவலை

இன்று கற்பித்தல் கருவிகள் தினமும் அதிகரிக்கின்றன. ஆனால், தமிழ்ப் பாட ஆர்வம் குறைகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும் ஆன்மிகச் சொற்பொழிவாளருமான கலாநிதி ஆறு. திருமுருகன். தமிழ்ப் பாடத்தில் கூட தமிழ் மாணவர் பின்னடைவில் உள்ளதை அவர் கவலையுடன் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பின்வரும் விடயங்களை சுட்டிக்காட்டினார்:

‘வடக்கில் பண்டிதமணி இருந்தார். கிழக்கில் புலவர்மணி இருந்தார். ஐயம் தீர்க்க ஊர்தோறும் பண்டிதர்கள் இருந்தார்கள். தமிழ்ப் பாடத்தில் மனனம் செய்தல் அன்று முக்கியமாக இருந்தது. கற்பிக்கும் வேளைகளில் ஆசிரியர்கள் பாத்திரங்களாகவே மாறிவிடுவர். சிலவேளைகளில் ஆசிரியர்களின் கண்கள் கசியும். அவ்வேளை மாணவர்கள் நன்கு ணர்ந்து கற்பார்கள். அத்தகைய கற்பித்தலால் தமிழ் கற்றுக் கொடுத்தவர்களை யாரும் மறப்பதில்லை.

பெரும் பேராசிரியர்களாக அணி செய்தவர்கள் பெரும்பாலும் பண்டிதர்களிடம் பாடம் கேட்டவர்களே. இன்று நாம் என் செய்வோம்? பல்கலைக்கழகத்தில் தமிழ் சிறப்பு கற்கை நெறிக்கு மாணவர் தொகை குறைந்துவிட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒரு காலத்தில் தமிழ் கற்பவர்கள் அதிகமாக இருந்தமையால் கைலாசபதி மண்டபத்தில் தமிழ்ப் பாடம் நடத்தப்பட்டதானது இன்று வரலாறாகப் பேசப்படுகிறது. இன்று ஏன் அந்த நிலை இல்லை.

ஆரம்ப வகுப்பிலிருந்து ஆங்கில மொழி மூலம் பிள்ளைகள் கற்க வேண்டுமென்று பலர் எண்ணத் தொடங்கிவிட்டார்கள். கொழும்பில் தமிழரின் பிள்ளைகள் சர்வதேச பாடசாலைகளில் கற்கத் தொடங்கி தமிழில் தங்கள் பெயரே எழுத முடியாமல் இருக்கின்றனர். இந்த மொழிக்காக, இனத்துக்காக இறந்தவர்கள் நிலை...? தாய்மொழியை நாம் தடுமாறாமல் காக்க அனைவரும் அவசரமாக அரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காலத்தின் கட்டாயம் இதுவென்று ஆறு. திருமுருகன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனடா மூர்த்தி



கோவிட்-19 (கொரோனா)

விரைவுச்சாலையில் மணிக்கு 100 கிலோ மீட்டர் சராசரி வேகத்தில் வாகனத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம். ஒரு வாகனத்துடன் இன்னொரு வாகனத்திற்கு உள்ள இடைவெளியை கவனத்தில் எடுத்தவாறுதான் வாகனத்தை செலுத்துகிறோம். அதிவிரைவுச் சாலையில் இன்னும் அதிக வேகத்தில் பயணிக்கிறோம். அப்போதும் வாகனங்களுக்கிடையிலான இடைவெளியை இன்னும் உன்னிப்புடன் கவனத்தில் வைத்துக் கொண்டு பயணிக்கிறோம். இந்த இடைவெளி குறைந்தால் விபத்து ஏற்படும் சந்தர்ப்பம் நிறையவே உண்டு. மரணம்கூட சம்பவிக்கலாம். ஆம், இதுபோன்றதொரு நிலைக்குத்தான் கோவிட்-19 நம்மைக் கொண்டுள்ளது விட்டிருக்கிறது. சமூக இடைவெளியை பராமரித்தவாறு லாவகமாய் வாழ்க்கைப் பயணத்தை நடத்தி நமது அன்றாட காரியங்களைப் பார்க்க வேண்டியிருக்கிறது.

உலகம் மாறத் தொடங்கிவிட்டது. சோவியத் ரஷ்யாவில் பிரிஸ்த்ரோய்க்கா என்ற கருத்தியல் கொண்டு வரப்பட்டு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்ததுபோல இன்று முழு உலகமே சமூக அளவிலானதொரு மிகப் பெரிய மறுசீரமைப்புக்குத் தயாராகிவிட்டது. உலகப் பொருளியல் சுருங்குகிறது. முதல் காலாண்டில் உலகப் பொருளியல் 280 பில்லியனுக்கு மேல் அடிவாங்கியிருக்கிறது. பொருளியல் சுருக்கத்தின் தாக்கத்தை 2020 முன்றாம், நான்காம் காலாண்டுகளில் நன்கு உணரப்போகிறோம். அதிலிருந்து மீளவேண்டுமாயின், அசுர வேகத்துடன் இயங்க வேண்டும். ஆனால் பழைய வேகத்துடன் இயங்க முடியாது. இந்த முரண்நகை புரிந்த நிலையில் உலகம் தன்னை அடுத்த கட்டத்திற்கு தயார்ப்படுத்துகிறது.

சிறப்புக் கட்டுரை

அடுத்த கட்டம்

‘கொரோனாவை தவிர்த்து வேறெந்த உறவும் நிலைக்காது’ என்பது புதிய மொழி! இனி என்ன நடக்கப்போகிறது என்பது இன்று ஒரு பெருங்கேள்வியாகும். உற்பத்திகள், வர்த்தகங்கள் முன்பிருந்தது போன்ற பழைய நிலைக்கு மீண்டு வரவேண்டும். கல்வி நிலையங்கள் இயங்க வேண்டும். மக்கள் திரளும் போக்குவரத்துகள், பூங்காக்கள், கொண்டாட்டங்கள், திரையரங்குகள், விளையாட்டரங்கங்கள் பரபரப்பாக வேண்டும். நிச்சயமற்ற தன்மையால் வரும் மன அழுத்தத்திற்கு உட்படாத சமூகத்தை உருவாக்க வேண்டும். இவற்றைக் கொண்டுவர சமூக முடக்கநிலை முற்றாகவே தளர்த்தப்பட்டு, அதேசமயம், சமூக இடைவெளி தொடர வேண்டும். இன்னும் சொல்லப்போனால் நாம் தற்போது கொண்டிருக்கும் சமூக இடைவெளியானது, சமூக இடைவெளி 2.0, சமூக இடைவெளி 3.0 என புதிது புதிதாக உருவாகி விரிவாகித் தொடரும் சாத்தியம் நிறையவே உண்டு.

சமூக இடைவெளி 2.0

நெதர்லாந்தின் Eindhoven University of Technologyயில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று சமூக இடைவெளியின் இரண்டாம் கட்டத்திற்கு வித்திட்டிருக்கிறது. 2.0 மீட்டர் தூர இடைவெளியில் இருவர் தொடர்பிலிருத்தல் என்பது தற்போதைய நடைமுறை. இந்த 2.0 மீட்டர் இடைவெளியின் அடுத்த பரிணாமத்தை ஆராய்வது அந்த ஆய்வின் நோக்கமாகும். இதன்படிக்கும் ‘நடத்தல்’, ‘ஓடுதல்’ போன்றவற்றை நாம் செய்யும்போது எப்பேர்ப்பட்ட சமூக இடைவெளிக் கோட்பாடுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் கணினிகளின் உதவியுடன் அளவுருக்கள் வழியாகவும் உருவகப்படுத்துதல் மூலமும் ஆராய்ந்திருக்கிறார்கள்.

காற்று பொறியியல், (Wind engineering), வளிஇயக்கவியல் (Aerodynamics), துளிச்சிதறவியல் (Droplet dispersion), போன்ற பல்வேறு ஆய்வுக் கோட்பாடுகளின் உதவியுடன் சமூக இடைவெளியின் இரண்டாம் கட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஆரம்பப் பரிந்துரைகள் அவர்களால் வெளியிடப்பட்டிருக்கின்றன.

இப்பரிந்துரைகள் 2.0 மீட்டர் தூர இடைவெளிபோல இன்னும் உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுவிடவில்லை. ‘நாம் நடந்து போகும்போது நமது புதிய சமூக இடைவெளித்தூரம் குறைந்த பட்சம் 5.0 மீட்டராக இருக்க வேண்டும், (இதற்கு எதிர்க்காற்று, பின்காற்று, பக்கவாட்டுக் காற்று எதுவும் இல்லாதிருக்க வேண்டும்). காலால் ஓடும்போது இடைவெளித்தூரம் 10.0 மீட்டராக அதிகரிக்கப்பட வேண்டும்’ என்றெல்லாம் அந்த கணினி கணக்கீட்டாய்வு தெரிவிக்கிறது. எதிர்க்காற்று, பின்காற்று, பக்கவாட்டுக் காற்று இருக்கும் நிலையில் இத்தூரங்கள் மாறுபடுகின்றன. ஆய்வுகள் தொடர்கின்றன. இவையெல்லாம் ஏதோ நடைப்பயணத்திற்கும், ஓட்டப் போட்டிக்குமாகச் செய்யப்பட்ட ஆய்வு என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கோவிட் முற்றிலும் ஒழிக்கப்படா நிலையில் நாடுகள் பொருளியலை திரும்பத் திறக்கும்போது கையாள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகளுக்கான முதல்கட்ட ஆய்வுகளே இவை.

பொருளியலை திரும்பத் திறத்தல்

கடந்த சில தசாப்தங்களாக பல நாடுகளுக்கு சொந்த நாட்டில் உற்பத்தி செய்வதைவிட சீனாவிலிருந்து இறக்குமதி செய்வதும், சீனாவில் வைத்து உற்பத்தி செய்வதும் இலாபகரமானதாக இருந்தன. சீனாவும் அதைப் புரிந்து இயங்கியது. கடைசியில் சீனா கொரோனா வைரலையும் ஏற்றுமதி செய்ய - பல உலக நாடுகள் எதுவித யோசனையுமின்றி வைரஸ் வைத்திருப்பவர்களை இறக்குமதி செய்தும்விட்டார்கள்.

அந்த கொரோனா தந்த மரண அடியால் தற்போது பல நாடுகள் சீனச் சந்தையைக் கைவிட்டுவிட்டு, ‘வேறுவகையில் யோசிக்க வேண்டும்’ என்று தம்முள் யோசிக்க ஆரம்பித்துவிட்டன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சீனப் பொருளியல் மேலாண்மைக்கு எதிராகவும், சீன இறக்குமதிகளுக்கு எதிராகவும் கருத்துத் தெரிவிப்பவர்களில் முதன்மையாகியிருக்கிறார். இனிவரும் காலங்களில் சகல நாடுகளும் தமக்கான சொந்தப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முயலும்.

சீன இறக்குமதி

கனடாவைப் பொறுத்தவரை இதுவரை காலமும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதால் அரசாங்கம் பெற்ற இலாபம் முழுவதையும் தற்போது சீன இறக்குமதியான கொரோனா-19க்கு எதிராக செலவு செய்ய வேண்டி வந்து விட்டது. ‘பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ பாசமலராகி ஒரு அண்ணன்போல நாளொருமேனி பொழுதொரு வண்ணம் பல்வேறு உதவித்திட்டங்களை மக்களுக்கு வழங்குகிறார்’ என்று புகழப்படும் அளவிற்கு நிலைமை போயிருக்கிறது. லிபரல் தவிர்த்து வேறு எந்தக் கட்சி ஆட்சியில் இருந்திருந்தாலும் இந்த அளவுக்கு சமூக கொடுப்பனவு உதவிகள் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமே. ‘இதெல்லாம் கொஞ்சம் ஓவரோ’ எனத் தோன்றும் அளவிற்கு கனடாவின் மத்திய அரசாங்கம் தாராளமயமாக உதவிகளை செய்துவருகிறது. இதுவரையில் கொரோனா அவசரநிலையால் பொதுமக்களுக்கும், வர்த்தக மேம்பாட்டிற்குமாக 27 பில்லியனுக்கும் மேலான டாலர்களை கனடாவின் மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது.

ஒன்றாயியோ மாகாண அரசும் சளைக்கவில்லை. அவர் அண்ணன் என்றால் 'நான் ஒரு பெரியப்பா' என்பது போன்ற கம்பீர மிரட்டல் தோரணையில் ஒன்றாயியோ முதல்வர் டக் போர்ட் தோன்றுகிறார் - பணியாற்றுகிறார் - உதவிகளை அறிவிக்கிறார்! கொரோனாவிற்கு முன்னர் ஒன்றாயியோவில் மிக மிகக் குறைந்திருந்த டக் போர்ட் செல்வாக்கு, தற்போது மிக வேகமாக அதிகரித்துச் செல்கிறது. 'கஜானா காலியானாலும் பரவாயில்லை' என்று அறிவிக்காத குறையாக உள்நாட்டுப் பொருளாதாரம் இரண்டாம் நிலையிலிருக்க பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையை முதல்நிலைப்படுத்தும் உதவிகள் வழங்கப்படுகின்றன.

உள்நாட்டுப் பொருளாதாரம்

அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரமா பொருளாதாரம்..? இல்லையே... நாளை நிலைமை சுமுகமாக வந்த பின்னர், இப்போது அளிக்கப்பட்ட உதவித்தொகைகள் எல்லாமே பின்னர் இந்த அரசாங்கங்களினால் திருப்பி வசூலிக்கப்படும். விளைவாக (1) மத்திய மாகாண அரசுகள் விதிக்கும் வரிகள் உயரும். (2) தேவையற்ற விதத்தில் பண விரயம் செய்யப்படுவதாக மாகாண, மத்திய அரசுகள் கருதும் திட்டங்களுக்கான நிதி வெட்டப்படும். (3) கனடியர்களுக்கான வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வைக்க முயற்சிகள் எடுக்கப்படும், (4) கனடாவின் உள்ளூர் தொழில்துறைகளுக்கு முதன்மை ஆதரவு தரப்பட்டு உள்ளூர் முதலாளிகளுக்கான சலுகைகள் இன்னும் அதிகரிக்கப்படும். (இவற்றை துரிதப்படுத்துவதற்கு முன்னர் - பாராளுமன்றத்தில் தமக்கு பெரும்பான்மையை பெறுவதற்காக - ஒரு இடைத்தேர்தலுக்கு ஜஸ்டீன் செல்வதற்கும் வாய்ப்பு உண்டு.) ஒருவேளை அடுத்துவரும் மத்திய அரசிற்கான தேர்தலில் லிபரல் கட்சி தோல்வியடைந்து கொள்சுவேடிவ் கட்சி ஆட்சி அமைத்தால் இவ்வகையிலமைந்த சொந்தப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பொருளாதார மறுசீரமைப்பு இன்னும் ஆழ அகலப்படுத்தப்படும். சுருங்கச் சொன்னால், அடுத்த ஐந்து ஆறு வருடங்களுக்கு வேலையழிப்புக்களை மட்டுல்ல, பலவேறு பொருளியல் சிரமங்களையும் நாம் நாளாந்தம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பது கணிப்பு. இச்சிரமங்களிலிருந்து நாம் ஓரளவாவது நம்மைக் காப்பாற்றிக்கொள்ள கனடாவில் ஆர்நோட் (சு-naught) எனப்படும் 'இனப்பெருக்க எண்' குறைவாக இருக்குமாறு வைக்க வேண்டும்.

இனப்பெருக்க எண் (ஆர்நோட்) என்றால் என்ன?

ஒரு புதிய தொற்று நோய் பரவும் வேகத்தை புரிந்து கொள்ள அந்தத் தொற்றின் பரவல் வேகத்தை ஒரு எளிமையான எண் வடிவத்தில் மாற்றி சுகாதார விநியோகங்கள் புரிந்து கொள்கிறார்கள். அந்த எண்தான் 'இனப்பெருக்க எண்' சு0 (சு-naught) என வழங்கப்படுகிறது. ஆர் நோட் என்பது 'தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கும் ஒருவரிடமிருந்து நேரடியாக நோயைப் பெற்றுக் - கொள்ளும் மற்றவர்களது சராசரி எண்ணிக்கையாகும்'. உதாரணத்திற்கு இந்த ஆர்நோட் இலக்கம் 2 என்றால், பாதிக்கப்பட்ட ஒருவர் இரண்டுபேருக்கு தொற்றினைப் பரப்புவார் என்று பொருள்படும். 'இனப்பெருக்க எண் சு0 ஒன்றுக்கு மேற்பட்டதாக (சு0,1) அமையும் பட்சத்தில் அஃது 'தொற்றுநோயானது பெருகி வருகிறது' என்பதைப் புரிய வைக்கிறது. அதுவே ஒன்றுக்கு குறைவு (சு0ஈ1) என்றாகும்போது 'நோய்ப்பரவலானது சுருங்கி வருகிறது' என்பது புலனாகும்.

நமக்கெல்லாம் குளிர் காலத்தில் ஏற்படும் வைரஸ் காய்ச்சலின் ஆர்நோட் அளவு 1.3 என சொல்லப்படுகிறது. கோவிட்-19 நோய் காரணமாக பூட்டப்பட்ட சீனாவின் ஹூ பேய் மாகாணம் மீண்டும் திறக்க 2019-nCoV வைரஸின் ஆர்நோட் 'இனப்பெருக்க எண்' பூஜ்ஜியத்திற்கு மிக அருகில் இருக்கும் மிகச் சிறியதொரு எண் வரும்வரை சீனா காத்திருந்தது. இவையெல்லாம் தெரிந்திருந்தும், பூச்சியத்தோடு ஒப்பிடத்தக்க மிகச்சிறியதொரு இலக்கத்திற்கு ஆர்நோட் (R0 = 0) வரமுன்னர் கனடாவின் மாகாணங்கள் திறக்கப்-

படுவதுதான் இன்று நமக்கெல்லாம் திகிலைத் தருகிறது. மீண்டும் பரவல் ஏற்படுமானால், கொரோனா-2வது அலை உக்கிரமாக ஏற்படுவதுடன் இன்னும் பற்பல புதிய சிக்கல்களும் நாட்டில் உருவாகும்.

கொரோனா-2வது அலை

'இன்னும் ஆறு மாதங்களுக்குள் கொரோனாவின் இரண்டாம் அலை தவிர்க்கமுடியாதபடி கனடாவில் பரவத் தொடங்கும்' என சுகாதார நிபுணர்கள் தற்போது எச்சரிக்கிறார்கள். மேலும், இரண்டாவது அலைக்குப் பின்னர் ஒரு முன்றாவது அலை ஏற்படுவது குறித்த கணிப்புகளும் தற்போது சொல்லப்படுகின்றன. சோகம் என்னவென்றால் அறிகுறிகள் அற்ற விதத்திலும் கோவிட்-19 நோய்ப்பரவல் இருப்பதால் கணித சூத்திரங்களை வைத்து இரண்டாவது அல்லது முன்றாவது அலை ஏற்படத்தக்க காலப்பகுதியை குறிப்பிட்டுச் சொல்ல முடியாமலிருக்கிறது. அதனால், இன்றைய நிலையில் (1) எத்தனை பேருக்கு நோய் பற்றியிருக்கிறது என்பதைக் கண்டறியும் சோதனைகள், (2) நோய் கண்டறியப்பட்டவர்களோடு தொடர்பிலிருந்தவர்களை துப்பறிந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கைகள் இவையிரண்டும் நாளாந்தம் செய்யப்படுவது அவசியம். அவை தரும் தரவுகளை வைத்துத்தான் நோய்ப்பரவலின் திசையை ஊகிக்க முடியும். அந்த திசையை புரிந்த நிலையில் நின்றுதான் கோவிட்-19க்கெதிரான சமகால எதிர்ப்புத் திட்டங்கள் அரசாங்கங்களினால் முடுக்கிவிட்டபட வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

கோவிட்-19 எதிர்ப்புத் திட்டங்கள்

கோவிட்-19 தொற்றினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடான அமெரிக்காவில் பொதுமக்களில் 42வீதத்தினர் மட்டுமே 'தமது அரசாங்கத்தின் கொரோனா எதிர்ப்புத் திட்டங்கள் தங்களைப் பாதுகாக்கும்' என நம்புகிறார்கள். மக்கலீன்ஸ் சஞ்சிகை பிரசுரித்த கட்டுரை ஒன்றின்படி, கனடாவின் பொது மக்களில் 56 வீதத்தினர் 'கனடிய அரசாங்கத்தின் கொரோனா எதிர்ப்புத் திட்டங்கள் கொரோனா தொற்றிலிருந்து கனடியர்களைப் பாதுகாக்கும்' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுவரை விமானம், கப்பல் மற்றும் இதர போக்குவரத்துத்துறைகள், வீடு விநியோகம், தொலைத்தொடர்பு, காப்பீடு, உள்கட்டமைப்பு, கட்டுமானத்துறை, எரிபொருள், சில்லறை வர்த்தகம், உணவகங்கள், செய்தித்தாள்கள் ஆகியவை கோவிட்-19 காரணமாக தாம் பொருளியல் சிரமத்திற்கு உள்ளாகியிருப்பதை வெளிப்படையாக அறிவித்துவிட்டன. மற்றைய துறைகளும் இவற்றின் பின்னால் வரிசையில் நிற்கின்றன என்று பொருளியல் வல்லுனர்கள் எச்சரிக்கிறார்கள்.

தொழில்துறை சோர்வடைவது நாட்டின் பொருளியல் வளத்திற்கு நன்மை பயக்காது. இதை உணர்ந்த நிலையில் இன்று நாம் இன, மத, கட்சி பேதமற்று - கனடாவின் அனைத்து மக்களும் உன்னத தேச பக்தர்களாய் ஒருமித்து நின்று - கனடாவின் பொருளியலுக்கு உந்தம் சேர்க்க வேண்டும். இல்லையேல் நான்காம் காலாண்டு முடியும்போது 2020 டிசம்பர் மாதமளவில் கனடாவின் பொருளியல் உறைநிலைக்கு போய்விடும் அபாயம் நிறையவே உண்டு.

உறைபனி வீதியில் உறைந்து கிடக்கிறது. நாம் நினைத்த வேகத்தில் காரினைச் செலுத்த முடியாது. காரணம்? வழுக்கிவிடும். வேகத்தைக் குறைப்போம் என ப்ரேக்கை அழுத்தினாலும் கார்புரண்டு போவதற்கு சாத்தியம் உண்டு. கொஞ்சம் ஆக்ஸிலி - ரேட்டர்.. கொஞ்சம் ப்ரேக்... இரண்டையும் கவனமாக விட்டுவிட்டுப் பிரயோகித்தால்தான் பயணம் சாத்தியம். இரண்டிலும் கவனம் தவறினால் விபத்து ஏற்படும். மரணம்கூட சம்பவிக்லாம். இதுபோன்றதொரு நிலைக்குத்தான் கோவிட் - 19 நம் நாட்டின் பொருளியலைக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

டாக்டர் எம்.கே. முருகானந்தம்



இனிப்பு உணவுகளிலிருந்து விடுபடுவது எப்படி?

ஐஸ்கிரீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டேன். விடுபடுவது எப்படி?

சொக்லேட், ஐஸ்கிரீம், இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று கூட சொல்லலாம். இதிலிருந்து எப்படி விடுபடுவது டாக்டர்?

இனிப்பு உணவுகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று சொல்வதற்கு முன்னர் அதற்கு அடிமையாகிவிட்டேன் என்று நீங்கள் சொல்வதில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்பது பற்றி சில வார்த்தைகள் சொல்லியே ஆக வேண்டும்.

இனிப்புக்கு அடிமையாவது என்பது வெறும் பேச்சுச் சொல் அல்ல. அது ஒரு நோய் போல பலரையும் பீடித்துள்ளது. ஏனெனில் நாம் இனிப்பை உட்கொள்ளும் போது எமது குருதியில் அபின் சார்ந்ததும் டோபமின் போன்றதுமான இரசாயனங்கள் கலக்கின்றன என ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.

குருதியில் அதிகளவு டோபமின் சேரும்போது எம்மையாறியது ஒரு இன்ப உணர்வு ஏற்படுகிறது. அந்த உணர்வை தொடர வேண்டுமாயின் உடலானது இனிப்பை மேலும் உட்கொள்ளத் தூண்டுகிறது. நாட்செல்லச் செல்ல அதே அளவு இன்பத்தைப் பெற கூடியளவிலான இனிப்பை உட்கொள்ள நேர்கிறது. மது மற்றும் போதைப் பொருள்களும் அவ்வாறுதான் அடிமையாக்குகின்றன.

இனிப்பானது கொகேயினை விட அதிகமாக ஒருவரை அடிமைப்படுத்த வல்லது என Cassie Bjork என்ற ஆய்வாளர் கூறுகிறார். அத்துடன் அதிக இனிப்பை உட்கொள்வதால் எடை ஏறுகிறது. இதன் தொடர்ச்சியாக பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, இருதய நோய்கள் போன்றவை வரும். எனவே நீங்கள் விரும்பியவாறு அதிக இனிப்பிலிருந்து விடுபட வேண்டியது அவசியம்தான்.

இனிப்பு என்பது சீனி, சர்க்கரை ஆகியவற்றிலும் அவை சேர்க்கப்பட்ட உணவுகளிலும் மட்டும்தான் இருக்கிறது என்றில்லை. பழங்களிலும் இருக்கிறது. பழங்களில் உள்ள இனிப்பு தனியாக வருவதில்லை. பழங்களிலுள்ள இனிப்பானது நார்ப்பொருள் மற்றும் ஏனைய போசணைப் பொருட்களுடன் கலந்து வருகிறது. இதனால் அவற்றில் சீனியின் அடர்த்தி குறைவு. எனவே அவற்றை உண்ணும் போது குருதியில் சீனியின் அளவு திடீரென ஏறுவதில்லை என்பதையும் குறிப்பிடலாம். எனவே அவற்றில் அடிமையாகும் நிலை ஏற்படுவதில்லை.

முதல் வேலையாக உங்களது வீட்டிலிருந்து சீனியையும் சீனி சார்ந்த பொருட்களையும் வீசிவிடுங்கள். அலுமாரிகளிலிருந்து அகற்றுவதுடன் உங்கள் முயற்சி நின்றுவிடக் கூடாது. அவற்றை உண்பதில்லை என திடசங்கற்பம் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நேர உணவையும் சரியான நேரத்தில் போதியளவாகவும் போசாக்கு நிறைந்ததாகவும் உட்கொள்ள வேண்டும். காலை உணவிலிருந்து இதை ஆரம்பிப்பது முக்கியம். இப்பொழுது பலர் வேலை அவசரத்தில் காலை உணவை தவிர்த்துவிட்டு பின்னர் பசி எடுக்கும் போது திடீர் உணவுகளை கடையில் வாங்கித் திணிக்கும் போதே இந்த பிரச்சனை ஆரம்பிக்கிறது.

எனவே மாப்பொருள் புரதம் கொழுப்பு போன்ற போசணைகள் சரியான அளவில் உள்ள உணவுகளைத் தேர்ந்தெடுங்கள். ஏதாவது காய்கறி பழவகைகள் சேர்ந்திருப்பது அவசியம்.

போதிய நீர் அருந்துங்கள். தினமும் 6 கிளாஸ் நீர் அருந்துவது நல்லது. அவை இனிப்பூட்டப்பட்ட பானங்களாக இருக்கக் கூடாது.

பசி இருப்பது கூடாது. பசி இருந்தால் இனிப்பு சேர்ந்த உணவுகளுக்கான அவா அதிகரிக்கும். எனவே பிரதான உணவுகளுக்கு இடைப்பட்ட வேளைகளில் சிறு உணவுகள் உட்கொள்ளலாம். ஆனால் கேக், பிஸ்கட், ரோல்ஸ், பற்றிஸ், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்றவற்றை தொடவும் கூடாது. பழங்களாகவோ காய்கறிகள் அதிகம் சேர்ந்தவையாகவும் இருப்பது நல்லது.

மாறாக வறுத்த கடலை, கச்சான், எண்ணெய் சேர்க்காத கரட் வறுவல் போன்ற ஏதாவது ஒரு இனிப்பற்ற போசாக்கு சிற்றுணவை தயாராக வைத்திருங்கள். வீட்டில் இருக்கும்போது மட்டுமல்ல வேலைக்கு போகும் போதோ, வெளியே செல்லும் போதோ பசி எடுக்கும்போது இவற்றை உண்ணுங்கள். கடை நொறுக்குத் தீனிகளை சாப்பிடவே வேண்டாம்.

தினசரி ஏதாவது உடல் உழைப்பில் ஈடுபடுங்கள் அல்லது உடற் பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் குருதியில் சீனியின் அளவை அதிகரிக்க விடாமல் தடுப்பதால் இனிப்பு மீதான நாட்டத்தையும் குறைக்கும். அத்துடன் மனம் மகிழ்ச்சியாக இருப்பதாலும் வெற்றுப் பொழுதுகள் இல்லாததாலும் இனிப்பை நாட வேண்டிய அவசியம் ஏற்படாது.

மனம் மகிழ்ச்சியாக இருப்பது அவசியம். மறை சிந்தனைகளில் மூழ்காதீர்கள். தேவையற்ற உணர்வுச் சிக்கல்களில் மூழ்க வேண்டாம். மகிழ்ச்சியான பொழுது போக்குகளில் ஈடுபடுங்கள்.

மனஅழுத்தம் இருந்தால் அதை மறக்க பலர் மதுவை நாடுகிறார்கள். உங்களைப் போன்ற இனிப்பிற்கு அடிமையானவர்கள் இனிப்பையே நாடுவார்கள். எனவே மனஅழுத்தத்தை தூண்டும் விடயங்களில் ஈடுபடாதீர்கள்.

உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, தியானம், யோகாசனம், மந்திர உச்சாடனம் போன்ற ஏதாவது செயற்பாட்டில் ஈடுபடுவதும் நன்மை தரும். அதேபோல போதிய உறக்கமும் அவசியம்.

இக் கட்டுரையைப் படித்து முடித்துவிட்டு சும்மா இருக்காதீர்கள். உடனடியாக எழுந்து உங்கள் வீட்டிலுள்ள சொக்லேட், ஐஸ்கிரீம் முதற்கொண்டு எல்லா இனிப்புகளையும் குப்பைக் கூடையில் வீசுவதிலிருந்து உங்கள் முயற்சியை ஆரம்பியுங்கள். இனிப்பிலிருந்து விடுதலை நிச்சயம்.



‘கலாநிதி’ பால. சிவகடாட்சம்

படித்ததும் கேட்டதும்

28

புரியாத புதிர்

காதல் என்றாலே முகத்தைச் சுழித்துக்கொள்ளும் பெற்றோரையும் அண்ணன்மாரையும் தான் தமிழ்ச் சமூகம் நெடுங்காலமாகக் கண்டு வந்திருக்கின்றது.

அதுபோலவே தமது ஊர்ப் பெண்ணொருத்தி காதலில் விழுந்துவிட்டாள் என்ற செய்தி அரைகுறையாகக் காதலில் விழுந்தால்கூட அதை ஊதிப் பெருப்பித்து இல்லாதது பொல்லாதது எல்லாம் கூட்டிக் கதைகதையாய்ப் பேசிக்கொள்வதில் ஊராருக்கு ஒருவிதமான மகிழ்ச்சி. இந்த ஊராருக்குப் பயந்து பெற்றோர் தம் பிள்ளைகளின் காதலை வெறுப்பார்கள். பெற்றோருக்குப் பயந்து பிள்ளைகள் தம் காதலை மறைப்பார்கள். இதற்கிடையே பெற்றோர் தமது மகளுக்கோ மகனுக்கோ தமக்குப் பிடித்த இடங்களில் திருமணப் பேச்சுகளை ஆரம்பித்து விடுவார்கள். இவ்வாறுதான் தமிழர் மத்தியில் ஏராளமான காதல் கதைகள் கனவுகளாகவே தோன்றி மறைந்து விடுவதுண்டு.

தக்கநேரத்தில் மணமகனோ மணமகளோ தனது விருப்பத்தை ஏதோ ஒருவிதத்தில் பெற்றோருக்குத் தெரிவிக்க முடிந்தால் காதல் நிறைவேறுவதற்கான சாத்தியங்க - ளும் உள்ளன. சங்கத்தமிழர் வாழ்வியலில் இடம்பெற்ற காதல் மற்றும் கல்யாணம் தொடர்பான நிகழ்வுகள் பற்றிப் பேசுகின்றது குறுந்தொகையில் வரும் ஒருபாடல். இதனை இயற்றியவர் பல்காயனார் என்னும் புலவர்.

அக்காலப்பகுதியில் சோழர்களின் தலைநகராக இருந்த உறையூரைச் சேர்ந்தவர். தங்களது அருமை மகள் ஒருவனைக் காதலிப்பதை அறியாமல் அந்த இளம்பெண்ணின் பெற்றோர் மகளுக்குப் பொருத்தமான மணமகனைத் தேடுகின்றனர். அந்தப் பெண்ணோ தன் காதலை வெளியில் சொல்லப் பயந்து மனதுக்குள் வெம்புகின் - றாள். அவளது உணர்வுகளை நன்கு அறிந்த அப்பெண்ணின் தோழி பெண்ணின் தாய் தந்தையரிடம் விடயத்தைப் பக்குவமாக எடுத்துரைக்கின்றாள்.

இந்தப் பெற்றோர் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். தமது ஆசைமகளின் உள்ளத்தை அறிந்து கொண்டதும் அவளின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவெடுக்கின்றனர். மலைநாட்டில் வாழும் காதலனை நேரில் வந்து பெண் கேட்கச் சொல்லும் படி தோழிக்கு அறிவுறுத்துகின்றனர். அவனும் வந்து கேட்கின்றான். பெற்றோருக்கும் அவனைப் பிடித்துவிட்டது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நிச்சயமானதும் அதுகாலவரை கதைகள் பேசித்திரிந்த ஊர் அடியோடு மாறிவிட்டது. பொருத்தமான சம்பந்தம் என்று பேசிக்கொண்டது.

இந்த ஊரை விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கின்றதே. காதல் என்றால் தூற்றுவதும் பெற்றோர் பேசிச்செய்தால் போற்றுவதுமாயிருக்கும் ஊரவரின் போக்கு தூக்கணாங்குருவி பெண்பனையில் கட்டிய கூட்டைவிட வினோதமாக இருக்கின்றதே என்று அதிசயிக்கின்றாள் அந்தத் தோழி.



எந்தையும் யாரும் உணரக் காட்டி, ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின், மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்ப, நன்றுபுரி கொள்கையின் ஒன்றாகின்றே முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ, நீடு இரும் பெண்ணைத் தொடுத்த கூடினும் மயங்கிய மையல் ஊரே.



- உறையூர்ப் பல்காயனார்
(குறுந்தொகை, 374)

Baffling Puzzle

Tamil community, in general, has rarely seen parents who enthusiastically supports the love affairs of their children. If an affair somehow gets leaked, it soon becomes a topic of gossip for the entire village. Parents hate their children becoming the subject of gossip in the community and the children are too afraid to discuss their love interests with their parents. In the meantime, the parents begin looking for suitable partners for their children. The love affair fades away as a distant dream. If the young girl or the boy is able to communicate their wishes to their parents in some way, there is always a possibility of a happy ending.

A short poem from the collection Kurunthokai portrays love and marriage related events during the Sangam period. The poet is one Palkayanar from a town called Uraiyur.

Not knowing their precious daughter is in love with a young man from neighboring hill country, the young woman's parents begin searching for a suitable partner for her. Meanwhile, the woman, too afraid to reveal her love, feels dejected and confused but her close friend being fully aware of what is going on, prudently explains the delicate situation to the young girl's parents.

Fortunately for the girl, her parents are very considerate. Once they knew the mind of their daughter, they decide to fulfill her wishes. The parents tell their daughter's friend to advise the boy from the hill country to come to their house and request their daughter's hand in marriage. The young man comes as directed, the girl's parents liked him and the marriage gets finalized. The villagers who were gossiping about the love affairs of two young people begin praising the very same couple when the marriage is arranged by their parents. For the young woman, the attitude of the villagers is more baffling than the nest built by the weaver bird on the female palmyra palm.

Once I let my father and mother know about my love affair> the news is no more secret
When my hero comes from the mountains asking for my hand in marriage
parents take the right decision and the village finally becomes one with us
This village is more baffling than the nest woven by small winged weaver bird on palmyra tree.

Palkayanar Kurunthokai 374

கொரோனா என்ற ஒரு கொள்ளை நோய் உலகளாவிய ரீதியில் பரவியதன் காரணமாக பொதுசனத் தொடர்புச் சாதனங்களில் மாத்திரமன்றி பொதுமக்களின் நாளாந்த பேச்சுத் தொடர்புளிக்கூட வேறு எந்த விடயம் பற்றியும் எவரும் கதைப்பதாகத் தெரியவில்லை.



கனகேஸ்வரி நடராஜா

கொரோனா கற்பித்த பாடங்கள்



வீட்டிலிருந்தவாறே கொரோனா சம்பந்தமான துணுக்குகள், விளக்கங்கள், மருத்துவ ஆலோசனைகள் போன்ற இன்னோரன்ன விடயங்களை கற்பனை பண்ண முடியாத அளவுக்கு அறிய முடிகிறது. கொரோனாவில் ஏகப்பட்ட அழிவுகள் ஏற்பட்டாலும் அதே நேரத்தில் அது மனித இனத்துக்கு சில அறிவுறுத்தல்களையும், படிப்பினைகளையும் வழங்கியுள்ளதாக பில் கேற்ஸ், சுசி சிவம், உகண்டா தலைவர் ககுரா முசேவெனி மற்றும் பல்வேறு சமயத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் கூறியுள்ளனர். இதனை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இன்று தொழில்நுட்பம் மனிதனின் நாளாந்த வாழ்க்கையில் உலகளவில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளது. படித்தவன், படிக்காதவன், பணக்காரன், ஏழை, இளையோர், முதியோர், வெள்ளை இனத்தவர், கறுப்பு இனத்தவர் என்ற எவ்வித பாகுபாடுமின்றி இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக ஒருவரோடொருவர் முகம் பார்த்துக் கதைப்பது, எங்கெங்கோ நடப்பவற்றை உடனுக்குடன் காண்பது, அறிவது எல்லோருக்கும் சாத்தியமாகிவிட்டது.

ஒரு ஆள்காட்டி விரலின் அசைவில் அகிலம் முழுவதையும் அடக்க முடியுமென்ற ஆணவத்தோடு இருந்த மக்களின் சாதாரண இயல்பு வாழ்க்கை இன்று ஆட்டம் கண்டுவிட்டது. கண்ணுக்குத் தெரியாத ஒரு சிறிய கிருமி மனிதன் எவ்வளவு சிறியவன் என்பதை உணர்த்தி அவனது அகந்தையை அடக்கி விட்டது. இது நாம் கற்ற முதற்பாடம்.

சுத்தம் என்பது இன்று ஒரு மதமாக மாறிவிட்டது. எங்கும் சுத்தம் எதிலும் சுத்தம். நாம் சமயத்தை அடிப்படையாகக் கூறி கடைப்பிடித்த சுகாதாரப் பழக்கவழக்கங்களை மூட நம்பிக்கை என எள்ளி நகையாடிய இளந்தலைமுறையினர் நோய் தொற்று அச்சம் காரணமாக அவற்றைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளனர். சிறு சிறு நோய்களுக்கெல்லாம் மருத்துவரிடம் ஓடும் பழக்கத்தை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உணவுப் பழக்கங்கள்கூட மாறிவிட்டன.

சாப்பாட்டுக் கடைகளில் போயிருந்து தேவைக்கதிகமாக உணவுகளை வாங்கி சாப்பிட்டு அதனால் சுகத்தை இழப்பதை

உணரத்தொடங்கியுள்ளனர். சுகமான வாழ்க்கைக்கு நற்பழக்கங்களே அத்திவாரம் என்பது இன்று நாம் கற்றுக் கொண்ட இரண்டாவது பாடம்.

அப்பிள் நிறுவன அதிபராகவிருந்த ஸ்டீவ் ஜோப்ச் தமது 56வது வயதில் புற்றுநோயால் காலமானார். பெரும் கோடீஸ்வரராகிய அவர் இறுதி நாட்களில் செய்த பிரசங்கம் இன்றும் பலராலும் அனுபவித்து உணர்வோடு கேட்கப்படுகிறது. 'இப்பொழுதுதான் வாழ்க்கை அர்த்தமற்றது எனத் தெரிகிறது. வாழ்க்கை ஒரு நாடகம். எந்தக் காட்சியில் நீங்கள் நடித்துக் கொண்டிருந்தாலும் எப்போதும் திரை விழலாம். நீங்கள் தனிமையான பிறகு 300 சதுர அடி வீட்டில் வசித்தாலென்ன, 30,000 சதுர அடி பங்களாவில் வசித்தாலென்ன தனிமையைப் பகிர முடியாது உணர்வீர்கள்' என்று அவர் கூறியுள்ளார்.

இத்தகைய ஒரு சூலை ஞானம் பலருக்கும் இப்போது ஏற்பட்டுள்ளது. வீண் ஆடம்பரங்களுக்கு நாம் அடிமையாகக்கூடாது. வாழ்க்கையின் தேவைகள் சிலவே என்ற படிப்பினையை அடுத்து நாம் அறிந்துள்ளோம்.

உறவுகளின் பெறுமதி இன்று நன்றாகவே எல்லோராலும் உணரப்படுகிறது. பலகாலமாக நேரமின்மையால் தொடர்பற்றிருந்த உறவினர்கள், நண்பர்கள் இப்போது நவீன தொலைபேசிகள் மூலம் நாளாந்தம் சுகம் விசாரிக்கின்றனர். வசதி படைத்தவர்கள் மட்டுமன்றி சாதாரணமானவர்களும் தாராளமாக நிதி உதவி வழங்கி பட்டினிச் சாவிலிருந்து பலரையும் காப்பாற்றுகின்றனர். வேலை, பணம் ஈட்டல் என ஓடித்திரிந்து குடும்பங்களோடு நேரத்தைச் செலவழிக்காது இருந்தவர்கள் இப்போது ஆற அமர குடும்பமாக இருந்து உணவருந்தி உரையாடி மகிழ்கிறார்கள். பாசத்தின் அருமை நாம் கற்றுக் கொண்ட அடுத்த பாடம்.

காலாதிகாலமாக பஞ்சபூதங்களாகிய நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றுக்கு மனிதவர்க்கம் இழைத்த கொடுமை கொஞ்சமன்று. அவை - யெல்லாம் இன்று ஆறுதல் கொண்டுள்ளன. ஆபிரிக்க நாட்டுச் சரணாலயங்களின் தெருக்களில் சிங்கங்கள் படுத்தறங்குவதையும், வாகனங்களைச் செல்லவிடாது இது எங்கள் பிரதேசமென சாத்வீகமாக சத்தியாக்கிரகம் செய்வதையும் இப்போது காணமுடிகிறது.


இலங்கையின் வனப்பிரதேசப் பகுதிகளின் தெருக்களில் மயில்கள் ஓய்யாரமாகத் தோகை விரித்து ஆடுகின்றன. நகர வீதிகளில் மான்கள் பயமின்றிப் படுத்து உறங்குகின்றன. ஆகாயம் மாசு மறுவற்று இருப்பதால் கொழும்பில் நின்று பார்த்தால் 125 மைல்களுக்கு அப்பாலுள்ள சிவனொளிபாதமலை தெரிகிறது. இக்காட்சிகளை முகநூல்களில் பலர் வலம்வர வீட்டிருக்கிறார்கள். பஞ்சபூதங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது இன்னொரு பாடமாகும்.

இன்று பல நிகழ்வுகளையும் கூட்டங்களையும் காணொளி மூலம் நடத்துகிறோம். எனினும் நிழல்கள் நிஜங்களாக முடியாது. படிப்படியாக கொரோனாவிலிருந்து இவ்வுலகு விடிவு பெறும். மனிதனுக்கு மறதி என்பது இறைவன் கொடுத்த வரம். ஆனாலும் இப்பொழுது கற்றுக் கொள்கின்ற பாடங்களை நாம் மறந்துவிடக்கூடாது, மறந்துவிடவும் முடியாது.



இரா. சம்பந்தன்

சொல் வலை வேட்டுவர்கள்



அந்தக் கிராமத்துக்கு மிக அருகிலேதான் மலையருவி ஒன்றும் அது வழிந் - தோடும் ஒரு ஆறும் இருந்தன. காடு சார்ந்த அந்த மக்கள் குடியிருப்பிலே மாலை வேளைகளில் இளம் பெண்கள் ஆற்றிலே தண்ணீர் எடுக்கக் குடங்க- னோடு வருவார்கள். அவர்கள் அழகானவர்கள். அவர்களிலே திருமணம் ஆனவர்களும் உண்டு. மணவாழ்வியை எதிர்நோக்கி இருப்பவர்களும் உண்டு.

காலையும் பகலும் வீட்டிலே அடைபட்டுக் கிடந்த வாழ்வு மாலை வந்ததும் ஆற்றங்கரையில் நீர் பிடிக்கும் இடத்தில் தடைகள் அகன்றுவிடும். அருவியை இருள் அணைக்கும் வரை பெண்கள் கூடியிருந்து பேசிக் கொள்வார்கள். ஆனால் அவர்களிலே ஒரு பெண்ணுக்கு மட்டும் இந்த உலகியல் கதைகளில் நாட்டம் இல்லாது இருந்தது.

அவள் தினந்தோறும் மாலை வேளையில் ஒரு பாறையில் அமர்ந்து ஆற்றுக்கு மறுகரையில் தெரிந்த அந்த ஆச்சிரமத்தைப் பார்ப்பாள். ஓலையால் வேயப் பட்ட அந்தச் சிறு குடிலின் முன்னால் மணமுள்ள பூக்களை வழங்கக் கூடிய செடிகளும் கொடிகளும் நிறைந்து காணப்பட்டன.

சில வேளைகளில் ஒரு முதிய துறவி ஒருவன் தாளி இலைகளைக் கொய்து கொண்டிருப்பான். தினமும் அருவி நீரிலே நீராடுவதால் அவன் தலை முடி எல்லாம் தன் கருமையும் வெண்மையும் நீங்கி தில்லைச் செடியின் இலைபோல மண்ணிறமாவும் ஈரப்பிடிப்பற்றும் அழகில்லாமல் இருக்கும்.

அவன் ஒருபோதும் குடங்களோடு வரும் பெண்களைத் திரும்பி நோக்கியது கிடையாது. அவர்களில் பலர் பேசும் காம சுகம் கலந்த பேச்சுக்களில் கூட அவனுக்கு ஈடுபாடு இருப்பதில்லை. அவன் அமைதிக்கு இடையூறு செய்யும் குடநீர்ப் பறவைகளின் பேச்சொலியும் சிரிப்பும் கூட அவனை ஒன்றும் செய்வதில்லை.

அவளின் அலட்சியப் போக்கு அந்தப் பெண்ணுக்குப் பிடித்திருந்தது. கிராமத்துச் சலசலப்புக்கு அஞ்சி ஆற்றின் மறு கரைக்குப் போய் குடிவிட்டு வாழும் அவனது தனிமை அதைவிடப் பிடித்திருந்தது அவளுக்கு. ஒரு முறையாவது ஆற்றின் மறுகரையில் இருக்கும் அவனைத் தரிசிக்க வேண்டும் என்ற நினைவை வளர்த்துக் கொண்டாள் அவள்.

அந்த நாளும் வந்தது. பெற்றாரும் அண்ணன்மாரும் தினை விதைப்பில் முழ்கி வயலில் கிடந்த நேரம் பார்த்து காலையிலே நீராடி வாழையின் இலையிலே சில பூக்களைப் பறித்து எடுத்துக் கொண்டு முற்றத்தில் பழுத்துக் கிடந்த மாதுளையில் இருந்து ஒரு கனியையும் பறித்துக் கொண்டு புறப்பட்டாள் துறவியை வழிபட.

அவளின் நல்ல காலம் ஆற்றைக் கடக்கும் நிலை அவளுக்கு ஏற்படவில்லை. துறவி நடு ஆற்றிலே நீராடிக் கொண்டிருந்தான். சாமி உங்களைப் பார்ப்பதற் காகத் தான் வந்தேன் என்றாள் அவள். நிமிர்ந்து பார்த்த துறவி மகளை உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன் கழுத்து விரைவில் மங்கலநாணைச் சமக்கும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்ளட்டும் என்று கையுயர்த்தி வாழ்த்தி விட்டு மகளை என்னிடம் ஏன் வந்தாய் என்று கேட்டான்.

அவள் பதில் சொல்லும் முன்பே ஆரடி அவள் அவனோடு என்ன பேச்சு என்று ஒரு குரல் எழுந்து அது ஒன்று பத்தாகி பல குரல்களாகி விட்டது. துறவி வேகமாக சென்று ஆச்சிரமத்துக்குள் மறைந்து கொண்டான். நடுங்கிப் போனாள் அவள். ஊரே கூடிவிட்டது அரிவாள் கத்தி கம்புடன். அம்மா தலையில் அடித்து அழுதாள். வாடி வீட்டுக்கு என்று அண்ணன் தலை முடியைப் பிடித்து இழுத்தான்.

வீட்டிலே அப்பா மட்டும் நிதானமாகப் பேசினார். மகளை! அவன் சாமி என்று நினைத்துப் போனாயா? இது தான் முதல் தடவையா? அல்லது முன்பும் போயிருக்கின்றாயா? இல்லை அப்பா இதுதான் முதல் தடவை. பூவும் பழமும் எடுத்துக் கொண்டு வழிபடப் போனேன்.

கும்பிடப் போனாயா? அவனையா சரி. இனி அங்கே போகாதே. அவனைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் துறவியும் அல்ல. சாமியும் அல்ல. எங்கள் நல்ல காலம் ஆச்சிரமத்திலே இருந்து எங்கள் பிள்ளையை மீட்டுத் தாருங்கள் என்று நாம் யாரையும் கெஞ்சும் நிலை ஏற்பட வில்லை.

அவள் எதுவும் பேசவில்லை. அன்று மாலை தண்ணீர் எடுக்கவும் அவள் ஆற்றுக்குப் போகவில்லை. பாட்டியின் மடியிலே அழுது கொண்டு படுத்திருந்தாள். பாட்டி சொன்னாள். உனக்கு அவளின் முந்தைய வாழ்வு தெரியாது. இளம் வயதிலே அவன் மிகவும் அழகாகப் பேசுவான். அவளின் பேச்சு அனைவரையும் வசீகரிக்கக் கூடியது.

பொதுவாக அழகான பெண்களைக் குறிவைத்து இனிமையாக பேசுவான். திருமணம் ஆகிக் கணவனுடன் வாழும் பெண்கள் தனியாக இருப்பவர்கள் என்ற பேதம் கிடையாது. தயவு தாட்சண்யம் இன்றி வேடுவர்கள் வலை விரித்து விலங்குகளைப் பிடிப்பது போல அழகான பெண்கள் பலரை அவன் வார்த்தைகளை வலையாக விரித்து இந்த ஊரில் அனுபவித்தி ருக்கின்றான். இளம் வயதில் பெண் வேட்டை அவன் தொழில். அதனால் தான் உன்னிடம் எல்லோரும் கோபப்பட்டோம். அழாதே கவனமாக இரு என்றாள் பாட்டி.

இப்படி ஒரு சம்பவம் பற்றிச் சங்க இலக்கிய மான புறநானூறும் ஒரு செய்தியைச் சொல்லு - கின்றது. தன் செய்யுளிலே தான் கோடிட்டுக் காட்டிய காமுகர்களுக்கு சொல்வலை வேட்டு- வர்கள் என்று ஒரு பட்டத்தைக் கொடுத்து இளம் காட்டினார் மாறிப்பித்தியார் என்று ஒரு புலவர். ஆம் அந்தக் காலத்திலும் இன்று போல இனிய பேச்சு வல்லமையாலேயே அழகிய படித்த பெண்களைத் தம் பக்கம் இழுத்துக் கொண்ட போலித் துறவிகள் இருந்திருக்கிறார்கள். எனவே இன்று நாம் காணும் மடங்கள் சார்ந்த பெண்ணியல் அவலங்கள் எல்லாம் சங்க காலத்திலே தொடங்கித் தான் இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதற்குப் புறநானூறு ஒரு வலுவான சான்றாகும்.

கறங்கு வெள் அருவி ஏற்றலின் நிறம் பெயர்ந்து தில்லை அன்ன புல்லென் சடையோடு

அள் இலைத் தாளி கொய்யுமோனே

இல் வழங்கு மட மயில் பிணிக்கும்

சொல் வலை வேட்டுவன் ஆயினன் முன்னே.

(புறநானூறு பாடல் 252)

தமிழர் பண்பாடு - அறிமுகம்

கடந்த பகுதிகளில் மரபு, பண்பாடு, நாகரிகம் என்பவை தொடர்பான விளக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தன.

‘ஒரு மக்கள் கூட்டத்தின் சிறப்பியல்புகளாகவும் தனி மக்களின் சிறப்பியல்புகளாகவும் விளங்குவன யாவும் பண்பாடு எனக் கருதப்படும் என்கின்றார் தமிழறிஞர் தெ.பொ.மீ.

‘தமக்கென உரித்தான நிலப்பரப்பில் ஓரினம் தலைமுறை தலைமுறையாக நீண்ட வரலாற்றைக் கொண்டு வாழ்ந்து வருமானால், அந்த இனமானது அந்த நில அமைவுக்கும் பருவ காலங்களுக்கும் ஏற்ப, வாழ்வியல் நடத்தைகளை வகுத்துக் கொள்ளும். தொன்றுதொட்டு பின்பற்றப்படும் இவ்வாறான சிறப்புக்குரிய நடத்தைகளே அவ்வினத்தின் பண்பாடாகி விடுகின்றது’ என்பது பொதுவான விளக்கம்.

தமிழர் வாழ்ந்து வரும் தாயக நிலங்கள் வரலாற்றுக் காலந்தொட்டே தமிழருக்கு உரியது என்பது வரலாற்றாசிரியர் முடிபு. தமிழர் பிற நிலங்களில் இருந்து பெயர்ந்து இந்த நிலத்தில் குடியேறினார்கள் என்றோ, தமிழருக்கு முன்பாகத் தமிழர் நிலத்தை வேறு இனத்தவர்கள் ஆண்டார்கள் என்றோ வரலாற்றுச் சான்றுகள் இல்லை.

சில வரலாற்றாசிரியர்கள் தமிழர்கள் வந்தேறு குடிகள் என்ற கருத்தை முன்வைத்த போதிலும் தென்னிந்திய நிலப்பரப்புக்கு உரித்தான முத்தகுடி தமிழர்களே என்பதைத் தமிழர் வரலாறு என்ற நூலில் பி.டி. சீனிவாச ஐயங்கார் தெளிவுபடுத்துகின்றார்.

தமிழர்களின் நீண்ட, மரபு வழிப்பட்ட பண்பாட்டு விழுமியங்கள் தென்னிந்தியா கொண்டிருக்கும் பூகோள அமைவுகளுக்கேற்பவே தோற்றம் கொண்டிருக்கின்றன என்பதைச் சான்றுகள் வழியே பலர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பழங்கற்காலத்தில் இருந்து உலோகக் காலம்வரை தென்னிந்தியாவில் மக்கள் வாழ்ந்து வந்தமைக்கான தடயங்கள் பல கிடைத்துள்ளன. மாந்த இனத்தின் தொடக்க கால வாழ்வு வேட்டுவ இயல்பு கொண்டதாகவே இருந்தது என்பது வரலாற்றாசிரியர்களின் கணிப்பு. வேட்டுவச் சமூக வாழ்வு உலகெங்கும் பொதுவாகவே இருந்தது. மாந்தரின் முதல் வேட்டை ஆயுதம் கற்களே. கற்களைக் கூராக்கியே வேட்டையாடியுள்ளனர். அவ்வாறான கற்கள் பல தென்னிந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளன. இதன் வழியே வேட்டைச் சமூக மாந்தர் உலகெங்கும் பரந்து சென்ற காலத்திலேயே தென்னிந்திய மானுடப் பரம்பலும் நிகழ்ந்திருக்கின்றது.

தென்னிந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட பல பண்டைய வரலாற்றுத் தடயங்கள் இந்த நிலத்தில் பண்பாட்டு, நாகரிக வளர்ச்சி தொடர்ச்சியாக இடம்பெற்றமையை வெளிப்படுத்தி நிற்கின்றன.

பொன்னையா விவேகானந்தன்



மரபும் மாண்பும்

04

வாழும் நிலவமைப்பை அடிப்படையாகக் கொண்டே பண்பாட்டை தமிழர்கள் வடிவமைத்துள்ளனர் என்பதற்குப் பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பெரும் சான்றுகளாகத் திகழ்கின்றன. நிலங்களின் இயல்புகளுக்கு ஏற்ப, மக்கள் வாழ்வு மாறுபட்டிருந்தமையே இலக்கிய படைப்புகளுக்கும் நிலைக்களன்களாக அமைந்தன.

நாடு, மக்கள், மொழி இந்த மூன்றும் நெருக்கமான தொடர்புடையன. தமிழர் தாம் பேசிய தமிழ் மொழியோடு நெருக்கமாகத் தொடர்பு கொண்டிருந்தனர். இந்த நெருக்கமே மொழியை வாழ்வின் தளமாக்கியது. தமிழைப் பேசியதால் தமிழர்கள் எனப்பட்டனர். தமிழர்கள் வாழ்ந்ததால் நாடு தமிழர் நாடு எனப்பட்டது. இந்த மூன்றுக்குமான நெருங்கிய தொடர்பே தமிழரின் தனித்துவமான பண்பாட்டுக்கு அடிப்படையானது. தமிழைப் போற்றுவதும் புலவர்களை ஏற்றுவதும் பண்டைத் தமிழ் வேந்தர்களின் பெருங் கடனான இருந்தது.

நாடோடித்தன்மை கொண்டதான ஆதிமனித வாழ்வு நீர்நிலைகளின் அருகிலேயே நிரந்தரமான குடியிருப்புகளாக மாற்றமடைந்தன என்பதை மானுடவியல் அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மழைக்கும் காற்றுக்கும் பாதுகாப்புத் தரக்கூடிய குகைகளும் குன்றுகளும் மலைகளில் இருந்தன. மழை வழியாக நீரைப் பெற்ற மலைகளில் இயல்பாகவே சிறு நீர்த்தேக்கங்களும் சுனைகளும் காணப்பட்டன. நீரைச் சேகரித்து வைக்கத் தெரியாத ஆதி மனிதருக்கு நீரை எப்போதும் வழங்க இவை உதவின. வேட்டைக்குரிய விலங்குகளும் மலையை அண்டிய பகுதிகளில் நிறையவே காணப்பட்டன. எனவேதான் தக்கண பீடபூமி என அழைக்கப்படுகின்ற பெரும் உயரமற்ற இந்த மலைகளையும் குன்றுகளையும் ஆதி மனிதச் சமூகம் தன்னுடைய முதல் வாழ்நிலமாகக் தேர்ந்தெடுத்திருக்கலாம் என ஆய்வாளர் கருதுகின்றனர்.

ஆதி மாந்த இனம் மலைப்பகுதிகளிலேயே வாழ்ந்து சிறந்திருக்கக் கூடும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இச் சமூகத்தின் முதற் கண்டுபிடிப்புகளாக வில் அம்பு, தீ உண்டாக்குதல் என்பன இருந்திருக்கலாம் எனக் கருதுகின்றனர். மலைப்பகுதிகளில் அதிகம் காணப்படும் வளைந்து நிமிரும் முங்கில்கள் வழியே வில் அம்பு தோற்றம் பெற்றிருக்கலாம் என்றும் காற்றில் முங்கில்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது தீ எழுவதைக் கண்டறிந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். பெரிதும் மலைப்பகுதிகளையே ஆட்சி நிலமாகக் கொண்டிருந்த சேரநாடு தன் கொடியில் வில் அம்பு அடையாளத்தையே பொறித்திருந்தது. பண்டைய இலக்கியங்களான சங்க இலக்கியங்கள் பிற அரசர்களை விடப் பெரிதும் சேர அரசர்களைப் பற்றியே பேசியிருக்கின்றது.

பின்னாட்களில் மலையில் தோன்றிய அருவிகளும் ஓடைகளும் ஆறாகி மலைகளை விட்டிறங்கி கடல் நோக்கி ஓடும் கரையருகே ஏனைய வாழிடங்களை ஆதிமனிதர் உருவாக்கினர். மலையின் அடிவாரத்தில் காடுகள் நிறைந்த இடத்தில் ஒரு வாழ்வுத்தளம் உருவாக்கப்பட்டது. பின்னர் ஆறு வேகம் குறைந்து ஓடும் சமநிலத்தில் மற்றுமொரு வாழ்வியல் தளத்தைக் கட்டியமைத்தனர். ஆறு கடலோடு இணையும் இடத்தில் பிறதொரு வாழ்க்கை முறையும் உருவானது.

இவையே தமிழர்கள் வாழ்ந்த இயற்கையின் இயல்புக்கு ஏற்ப, குறிஞ்சி நிலம், முல்லை நிலம், மருத நிலம், நெய்தல் நிலம் என அழைக்கப்பட்டன.

மழை பெய்யாது பொய்த்துப்போகும் காலங்களில் மலைப்பகுதியும் மலையின் தாழ்நிலமான காட்டுப்பகுதியிலும் விரைவில் வறட்சியுற்று செழுமை இழந்துவிடும் தன்மை கொண்டன. இதனால் இயல்பு இழந்து போகும் இந்த நிலங்களைப் பாலை என்ற சொல் கொண்டு அழைத்தனர்.

இவ்வாறான ஐந்து நிலங்களின் அடிப்படையிலும் தமிழர் பண்பாடு தனித்துவச் - சிறப்போடு உருவாகி வளர்ந்தது.

I want to digress a bit, and share a message with the readers. In his biography, former President of India Abdul Kalam had mentioned an incident which came to my mind when I was fired from Lumber Guys. Kalam says his ambition as a young boy was to become a fighter pilot. He was selected from whole of India for the final interview and had travelled to Delhi in spite of great financial difficulty. At the interview he ranked ninth, but that year only eight were selected. He was indeed very saddened, knowing he cannot afford another go at his ambition. A friend who had joined him on the trip asked Kalam to join to Mt. Kailas. Knowing this is the last chance he will get to come that far North of India he decided to join his friend. There he met Swami Sivananda. Seeing Kalam's sad face Swami asked why he was looking so sad. When Kalam told his disappointment, the saint smiled and said, "Son some times God take away some thing very dear to you, so that he could give you something better". Yes, my friends please do remember what Swami said when you have some misfortune like my getting fired from job!

The office of the co-operators was located at Cowdry Court near Kennedy and Sheppard avenue. I was at the office on time where there were about six or seven insurance agents. I was called in without much delay and was processed very fast. When I left the office, I was a happy man, for, I had not only got a very good rate for my auto insurance but also saved on my home insurance too. While driving home I was planning my next move about getting my tools ready for my next construction job.

From nowhere I suddenly got an idea. I thought if; so many people are coming for insurance, and I too did know a good number of Tamils by running the only Tamil grocery store, I should be able to do well as an insurance agent. While I was working at Lumber Guys, I had got my citizenship. Initially I had a Social Insurance Number which began in nine, as a refugee claimant. There was a stigma attached to it, in getting responsible job postings. Now I know I could start a new chapter in my life holding a responsible position. I turned around my car and went to the office I just left and got a business card of the manager of the office. Those days cell phones were not in use, and I did not have the courage to see him personally. As I reached



Kumar Punithavel

Refugee



home, with my heart thumping I called the manager John's number.

He was very polite; we had a long discussion over the phone. He asked lots of questions, and when he finally ended the conversation, told me that he is going to China on a holiday very soon, but if I am ok working in a different location, he can give me the number of one of his business associates who had his office in Vaughn.

I got the phone number and called next potential employer. After a brief discussion he invited me for an interview, and asked whether I was free next Monday morning. Well, I am from the school which says when opportunity knocks on the door, do not say come in, instead get up and go to the door to receive it. I told him I will be in his office nine in the morning the following Monday.

We had a long interview and in the tail end Paul (that was his name) pointed out to me, that many come into this profession, but after doing sales to the family members will fizzle away. He continued; to make sure I have a decent client base he gave me a data sheet asking for name, age, average household income and phone number to be filled up. I was expected to get around hundred persons information. Fortunately, I had a pocket phone book with way more than hundred names. I asked Paul to get me an unoccupied table, so that I could fill up the form. I was told applicants for job normally takes about a week to fill it, but when I showed him my pocket note book, he gave me a place to work. Well within an hour I filled and gave the form to him and left.

When I reached home there was a message on the phone from Paul asking me to call back. When I called him, he asked when I could come for an interview with the district manager. My immediate response was that I am without a job, and any time is ok, and asked whether I could come now. Well, the following day we had the interview and I was offered a job, on the condition that I should get two licences to work as an insurance agent.

Within a month I got through the exam and joined The Co-operators. Rest as people say was history. I was no more a refugee, and further I can add the little titbit that on the first year in the company I became an 'Executive builder' a prestigious award. I served the company until retirement.

From being as an unknown refugee, hanging on the tail of an elephant I crawled to the crown of the elephant. Our generation of refugees underwent immense hardship, many not even knowing the proper language. I am aware of casual dish washers becoming restaurant owners, labourers ending up as managers. It was indeed a very resilient generation. In Rudyard Kipling words; they served their turn long after others are gone, they held on when there was nothing in them, except the will that said to them, Hold on!

Here I am a full Canadian no more a refugee, retired happily and waiting to bid farewell. I take this opportunity to express my sincere thanks from the bottom of my heart to my wife who is no more with us, and also my two children, without their support I would not be who I am today.

Always remember; 'Hard things takes time, impossible takes longer'.

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஏப்ரல் மாதத்தில் ஒரு நாள். என் வீட்டுக்குத் தன் தாயாருடன் அந்தச் சிறுமி வந்தார். அப்போது நாங்கள் உலகப் புகழ்பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக நன்கொடைகளைச் சேகரித்துக்கொண்டிருந்தோம். அதற்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த அந்தச் சிறுமிக்கு அப்போது 14 வயது. சிறுமியின் தமிழ்ப் பற்றும், ஆர்வமும் என்னை ஆச்சரியப்படுத்தின. அவ்வளவு திருத்தமாக, அழகாகத் தமிழ் பேசினார்.

இன்று அவருக்கு வயது 18. பெயர் மைத்திரேயி ராமகிருஷ்ணன். உலகப் புகழ் நடிகையாகிவிட்டார். அவர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த சர்வதேச இணையத் தொடரே அதற்கான காரணம். புகழ்பெற்ற ஹொலிவுட் நடிகையும், எழுத்தாளருமான மிண்டி காலிங் (ஆன்டெல முயட்பெ) எழுத்து, இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓரிஜினல் வரிசையில் கடந்த ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் அந்தத் தொடர் 'நெவர் ஹாவ் ஐ எவர்' (Never-Have I Ever).

அத்தொடரின் உருவாக்கமும் கதையமைப்பும் மட்டுமல்ல, அதில் முதன்மைக் கதாபாத்திரத்தில் தோன்றி இருக்கும் மைத்திரேயியின் வெகுயதார்த்தமான நடிப்பு எங்களைப் பிரமிக்க வைத்தது. இணையத்தில் வெளியான 15 நாட்களில் இரண்டு கோடிப் பார்வையாளர்களை ஈர்த்திருக்கும் இந்தத் தொடரால், கனடாவைத் தாண்டி உலகமெங்கும் மைத்திரேயிக்குப் பாராட்டுகள் குவிகின்றன. சமூக வலைத்தளப் பக்கங்களில் அவரை மில்லியன்களில் ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள்.

கனடாவில் அவர் படித்த உயர்நிலைப் பள்ளியில் பல நாடகங்களில் நடித்தும், சிலவற்றை எழுதி இயக்கியுமிருந்தார். ஈழத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருடைய பெற்றோர் கனடாவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். முறையாக நடிப்பு பயிற்சி பெறாத ஒருவரால் எப்படி இத்தனை சிறப்பாக நடிக்க முடிந்தது என்பது தான் ஆச்சரியம்.

இனி அவருடன் நான் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.

ஹொலிவுட் தொடருக்கான நட்சத்திரத் தேர்வு எப்படியிருந்தது? அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்படித் தோன்றியது?



அ. முத்துலிங்கம்

ஹொலிவுட்டில் கனடிய தமிழ்ப் பெண்!

என்னுடைய தோழி ஒருத்தி விண்ணப்பம் அனுப்பினார். என்னையும் அனுப்பச் சொல்லி வற்புறுத்தினார். சும்மா இருக்கட்டும் என்று நானும் அனுப்பிவைத்தேன். என் வயதையொத்த 15,000 மாணவிகள் விண்ணப்பித்திருந்ததை அறிந்தேன். சுத்தமாக நம்பிக்கை போய்விட்டது. தேர்வுக் குழுவின் தொடரின் முதல் அத்தியாயத் திரைக்கதைப் பிரதியை அனுப்பி அதில் ஒரு கதாபாத்திரத்தைத் தேர்வுசெய்து, வசனத்தைப் பேசி நடித்து, வீடியோவாகப் பதிவுசெய்து அனுப்பச் சொன்னார்கள்.



அனுப்பினேன். இப்படி ஆறு பிரதிகள் ஒன்றுக்குப் பின் ஒன்றாக அனுப்பினார்கள். சளைக்காமல் எல்லாவற்றுக்கும் நடித்து அனுப்பினேன். ஒவ்வொரு சுற்றிலும் 1000, 2000 பேர் நீக்கப்பட்டார்கள். இறுதிச் சுற்றிலும் தேர்வாகி, ஹொலிவுட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு நேர்முகத்தேர்வுக்கு வரச்சொன்னார்கள். நானும் எதிர்பார்ப்பு ஒன்றுமில்லாமல் போய்க் கலந்துகொண்டேன்.

மீண்டும் கேமரா முன்பு பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் காட்சிகளில் நடித்தேன். எல்லாம் முடிந்த பின்னர், தொலைபேசியில்

முடிவை கூறுவதாகச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். அவர்களது செலவில் ஹொலிவுட்டையும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரையும் நன்கு சுற்றிப் பார்த்துவிட்டோம் என்ற திருப்தியுடன் கனடாவுக்குத் திரும்பிவிட்டேன். பள்ளி வாழ்க்கை வழக்கம்போல ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் வீட்டில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டிருந்தேன். தொலைபேசி ஒலித்தது. எடுத்து காதில் வைத்து எதிர்முனையில் சொன்ன வார்த்தைகளைக் கேட்டேன். 'அவர்களுக்குப் பைத்தியம். அவர்களுக்குப் பைத்தியம்' என்று பைத்தியம்போல் நான் கத்தினேன். என் வாயிலிருந்து வந்த முதல் வார்த்தைகள் அவைதாம். என் வீட்டில் அப்பா, அம்மா என எல்லோரும் துள்ளிக் குதித்தார்கள். நான் தேர்வுபெற்றதை குடும்பம் கும்மாளமிட்டுக் கொண்டாடியது.

முதல் சீசனில் வரும் பல அத்தியாயங்களில் நீண்ட வசனங்கள் பேசும் காட்சிகளை எப்படிக்கையாண்டீர்கள்?

படப்பிடிப்பு என்பது மேல்நிலைப்பள்ளி வகுப்பறை போலத்தான். அடுத்தநாள் நடக்கப் போகும் படப்பிடிப்புக்கான காட்சிகளின் வசனப் பிரதியைத் தந்துவிடுவார்கள். படப்பிடிப்பு பள்ளி நேரத்தைப்போலவே காலை 9 மணிக்குத்தொடங்கி மாலை 5 மணிக்கு முடிந்துவிடும். இரவில், இது பள்ளிக்கூடப் பாடம் என்று நினைத்துக் கொண்டு கடமையுணர்வுடன் உட்கார்ந்து நான் எனது வசனங்களை மனப்பாடம் செய்தேன். மூன்றாம், நான்காம் நாள் எல்லாம் பழகிவிட்டன.

முனையைப் பழக்கவேண்டும் அவ்வளவுதான். வசனங்கள் மனதுக்குள் தயாராக காத்திருக்கும்போது கமிரா முன் எனக்குப் பிரச்சனையாகவே இல்லை. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் ஒரு புது மகிழ்ச்சி என்னை ஆட்கொள்ளும். ஏதாவது புதிய விடயம் கற்கும்போது அது பிரமிப்பூட்டும். எவ்வளவு கடினமான காட்சி என்றாலும் அதைத் திருப்தியாக நடித்து முடிக்கும்போது கிடைக்கும் பரவசத்துக்கு அளவே இல்லை.

நீங்கள் ஈழத்திலிருந்து புலம்பெயர்ந்த பெற்றோரின் மகள். ஆனால்,

நீங்கள் நடத்தியிருப்பது இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறிய தமிழ்ப் பெற்றோரின் மகளாக. வித்தியாசம் உணர்ந்தீர்களா? பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. உச்சரிப்பு கொஞ்சம் வேறுபடும். நடை, உடை பாவனையில் சின்ன மாற்றம். அவ்வளவுதான். தமிழையும் தமிழர்களையும் நில எல்லைகள் பிரிப்பதில்லையே.

உங்கள் உண்மையான வாழ்க்கை, நீங்கள் ஏற்றி-ருக்கும் கதாபாத்திரத்தின் வாழ்க்கையிலிருந்து பெரிதாக மாறுபடுகிறதா? நான் நீதிக்காகவும், சம உரிமைக்காகவும் போராடும், கல்விக்கு முதலிடம் கொடுக்கும் பெண். அந்த வகையில் என் வாழ்க்கையுடன் கதாபாத்திரம் ஒத்துப் போகிறது. இக்கதை ஓர் அமெரிக்க இந்தியத் தமிழ்ப்பெண், வெள்ளைக்காரர்கள் படிக்கும் ஓர் உயர்நிலைப்பள்ளியில் தன்னை நிரூபிக்கப் பாடுபடுவதைச் சொல்கிறது. அந்தப் பெண்ணுக்குத் தாயாருடன் பிரச்சனை, நண்பர்களுடன் பிரச்சனை. தன்னைக் காப்பாற்றிக்கொள்ள பொய்க்கு மேல் பொய் சொல்கிறாள். அது அவல நகைச்சுவையாகச் சூழலில் விழுந்து தெறிக்கிறது. ஆனால், பொய் பேசுவதும், பெற்றோரிடம் சண்டை போடுவதும், பையனுக்காக அலைவதும் என் வாழ்க்கையில் இல்லை. ஏனென்றால், நான் தமிழ்ப் பெண்.

தொடரில் ஒரு காட்சியில் கடலிலே உங்கள் தந்தையின் அஸ்தியைக் கரைக்கும் இடம் கலங்கவைத்துவிட்டது. அதில் நடத்தபோது என்ன உணர்ந்தீர்கள்?

எனக்கு உறவினர்கள் அமெரிக்காவிலும், கனடாவிலும், ஜெர்மனியிலும், இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ளனர். நான் நிறைய சாவுகளைக் கண்டிருக்கிறேன். சாவை எதிர்கொள்வதில் ஒரு குடும்பத்துக்கு உள்ள சங்கடம் எனக்குத் தெரியும். சாம்பலைக் கடலில் கரைத்து என் அப்பாவுக்கு விடுதலை கொடுத்தேன். அவர் என்னை விட்டுப் பிரிந்த கோபத்தை ஆற்ற எனக்கு ஒரு வழி கிடைத்தது. அவர் இயற்கையோடு கலந்த அந்த நேரம் எனக்கு இயல்பாகவே அழகை உடைத்துக்கொண்டு வந்தது. கிளிசரின் தேவைப்படவில்லை.

இப்போது ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் பணி நடக்கிறது. இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? தமிழை வீட்டிலும் வெளியிலும் பேசும் ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்து வாழ்வதில் இருக்கும் மகிழ்ச்சி, அதே நாட்டில் உள்ள முதன்மைப் பல்கலைக்கழகத்தில் நம் மொழிக்கு இருக்கை அமைய இருப்பது பற்றிக் கேட்டபோது இரட்டிப்பானது. தமிழ்தான் நம் அனைவரது அடையாளமும். ஹாலிவுட்டில் எனது பெயரை மாற்றக்கேட்டபோது மறுத்துவிட்டேன். என் பெயர்தான் நான் தமிழ்ப் பெண் என்பதைக் கூறும். உலக மொழியான தமிழ், இக்காலக்கட்டத்தில் உண்மையாகவே உலக மொழிகளில் ஒன்றாகும் கனவை நனவாக்கும் காலம் வெகு அருகில் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். இதை முன்னெடுக்கும் அனைவரையும் வாழ்த்துகிறேன்.

தமிழீழத் தேசத்தை உணர்வோடு நேசித்த 'ஓட்டாவா' சுரேஸ்



தமிழீழம் என்னும் தாய்மண் தேசத்தை உயிருள்ளவரை உணர்வோடு நேசித்து, அதன் விடிவுக்காக தன்னார்வத்துடன் உழைத்த தம்பிராசா சுரேந்திரன் (ஓட்டாவா சுரேஸ்) கடந்த மாதம் 15ம் திகதி கனடியத் தலைநகர் ஓட்டாவாவில் எதிர்பாராத விபத்தினால் மரணத்தைத் தழுவினார் என்ற செய்தியை ஆழ்ந்த துயரத்துடன் தமிழர் தகவல் பதிவு செய்கிறது.

1968ம் ஆண்டு பிறந்த சுரேஸ் இளம்பராயத்திலிருந்தே கனடா உலகத்தமிழர் அமைப்புடன் தன்னை இணைத்து தேசியப் பணியை ஆரம்பித்தவர். குறிப்பிட்ட காலப்பகுதியில் கனடாவில் அரசியற் செயற்பாடுகளை தலைமைத்துவப் பண்புடன் நிறைவேற்றியதோடு, கனடா உலகத்தமிழர் பத்திரிகையின் வளர்ச்சியிலும் நிறைய பங்களித்தவர். 2004ம் ஆண்டு ரொறன்ரோ குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற முதலாவது பொங்குதமிழ் நிகழ்வின் பிரதான செயற்பாட்டாளராக விளங்கினார்.

விடுதலைப் போராட்டத்தின் முக்கிய காலப்பகுதியில் வன்னியிலிருந்து வந்த அழைப்பின் பேரில் அங்கு சென்று, கணினி மற்றும் ஒளிப்படம் ஆகியவற்றில் நவீனத் தொழில்நுட்பத்துறையில் தலைமைத்தளம் முழுமையாக இயங்க அர்ப்பணிப்போடு பணியாற்றி, தேசியத் தலைமையின் அன்பையும் அபிமானத்தையும் பெற்ற சுரேஸ், தமிழ் மொழிமீது கொண்ட வேட்கையின் காரணமாக தமது பிள்ளைகளுக்கு முல்லை, ஈழினி, ஈழனா, சமர்வேந்தன், ஈழன் என தமிழ்ப் பெயரிட்டு அகமகிழ்ந்த தேசப்பற்றாளன்.

இவரது மறைவையொட்டி ஓட்டாவாவில் மூன்று தினங்கள் இறுதி வணக்க அஞ்சலி இடம்பெற்றவேளை, தமிழர் தாயகத்துக்கு ஆற்றிய பங்களிப்பை மதித்து அவரது திருவுடல் தேசியக்கொடியால் போர்க்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த மாதம் 24ம் திகதி அவரது இறுதிக்கிரியைகள் நடைபெற்றன.

'தமிழர் தகவல்' வெளியீட்டகம்

A military report released on May 26th shed light on the "gut-wrenching" conditions of five long-term care homes in Ontario during the COVID-19 pandemic.

A Canadian Armed Forces (CAF) report revealed the grim state inside the facilities, claiming not only that there were staffing shortages and lack of personal protective equipment (PPE), but also that there were bug infestations, old food trays stacked inside resident rooms and that patients were observed "crying for help with staff not responding."

In April, Canadian soldiers were sent to facilities in Ontario to help staff struggling to deal with severe COVID-19 outbreaks that resulted in resident deaths.

The homes included Orchard Villa in Pickering, Altamount Care Community in Scarborough, Eatonville Care Centre in Etobicoke, Hawthorne Place in North York and Holland Christian Homes' Grace Manor in Brampton.

The CAF report, dated May 20, was presented to the provincial government over the weekend and read in full by Canadian Prime Minister Justin Trudeau on May 25th.

Based on two weeks of observation, the CAF said they identified a number of medical, professional and technical issues at all five long-term care homes.

Among them were significant allegations claiming that staff used the same PPE—gloves, masks and gowns—while treating multiple patients. In at least one of the homes, the CAF said that patients who were COVID-19 positive were allowed to wander through the long-term care home.

Military members witnessed residents "crying out for help" while waiting anywhere from 30 minutes to two hours for a staff member to respond.

The report also claims that some residents were force fed to the point where audible choking could be heard.

In two of the homes, military members reported seeing bug infestations, including ants, cockroaches and flies.

GUT-WRENCHING

Military report sheds light on grim conditions in Ontario nursing homes



Speaking at Queen's Park on May 26th, following the release of the report, Ontario Premier Doug Ford said that his government didn't know the "full extent of what these homes, what these residents were dealing with" until Monday morning."

"The reports they provided us were heartbreaking, they were horrific, it's shocking that this can happen here in Canada. It's gut-wrenching and reading those reports was the hardest thing I've done as premier," he told reporters.

"What I am feeling, what we all are feeling is little in comparison to the hardship that these residents and their families have had to endure."

The premier then proceeded to promise "justice for these residents and their families" and said that the government has launched a full investigation into the allegations, including an investigation by Ontario's Chief Coroner.

The results of these investigations will be shared with police to look into any possible criminal charges and I will also make the results of these investigations public," he said.

Speaking with reporters on Tuesday morning at his daily COVID-19 briefing, Trudeau said the report made him feel angry and called it "deeply disturbing."

"There are things in there that are extremely troubling and we need to take action," Trudeau said. "I spoke with the premier this morning to ensure him that, of course, the federal government would be there to support them as they deal with this situation."

It may seem like things are returning to normal as the unprecedented rules and restrictions that have governed our lives over the past two months are slowly but surely loosened.

This week, some retailers in Ontario reopened their doors. Golfers and tennis players hit the links and the courts, and even if you can't get a haircut, your dog can now go in for a trim. In Quebec, police checkpoints have disappeared from bridges and elementary students are back in school.

But epidemiologists are warning it's still too early to let our guard down as they look ahead to the inevitable second wave of COVID-19 and the surge of sickness and death it could bring.

"Until we get the vaccine, I don't think we can really avoid the second wave," said Rama Nair, an expert in epidemiology with 40 years experience as a teacher and researcher at the University of Ottawa.

Nair believes returning too quickly to our pre-COVID-19 lives, when we hugged friends and went hours without washing our hands, could undo the gains we've made in pinning down the novel coronavirus.

"It's not just going to disappear," Nair said. "We haven't reached anywhere near the herd immunity that we require to avoid a second wave."

That absence of herd immunity — when a sufficiently high proportion of the population is immune to a contagious disease, thus controlling its spread — is something Doug Manuel, a senior scientist at The Ottawa Hospital, likens to kindling. Just as fire needs dry, quick-burning fuel to transform into an inferno, a virus needs susceptible hosts.

According to Manuel, about 99 per cent of Ottawa's population is likely still vulnerable to COVID-19. That means only about one per cent of the population has contracted the disease (health officials have said confirmed cases likely represent only a fraction of the actual number), something researchers regard as both a success and a dangerous vulnerability.

"It hasn't flattened because it's gone through our community, it's flattened because we've distanced. We've slowed it down," Manuel said.

But as more and more of us fill sidewalks and parks to resume something resembling our normal lives, more of us will inevitably become infected, and more of us will spread the disease. The key, Manuel said, is to keep that new spread under control.

Epidemiologists brace for 2nd wave

And it may come in September

"We have to be very careful. This is a tricky virus" he warned. "I think what distinguishes COVID is this high ability to spread before you even have symptoms."

It was the second wave of the Spanish flu in the fall of 1919 that tore through hospitals and killed people within hours of the first symptoms appearing.

Esyllt Jones, a University of Manitoba historian who studies the Spanish flu, said while the illness was especially deadly and virulent, its spread was abetted by the slow reaction of public health officials at the time.

"The lessons of the [Spanish] flu pandemic are mostly lessons of what didn't work," she said.

A lack of government assistance a century ago meant sick people had little choice but to go to work. And while there were similar shutdowns — gatherings at schools, churches and pubs were often verboten — any notion of physical distancing only lasted a month or so, not nearly long enough to stamp out the virus. The results were catastrophic.

"The fall wave really kind of went everywhere," Jones said.

It's believed the infection rate of the second wave of the Spanish flu was between four and five times greater than the first wave, which had mostly infected returning First World War soldiers, Jones said. In the end, the Spanish flu killed about 50,000 Canadians at a time when the country had a population of about eight million.

It's facts like this that have prompted University of Ottawa mathematician Robert Smith? (the question mark is part of his name) to cancel his fall travel plans.

"There is potentially a tsunami happening," said the professor, who models infectious diseases. His estimates, like other epidemiological models, predict another wave of COVID-19 by late summer.

"Diseases like this do tend to come in waves, and often the second wave is much worse than the first one," he said.

'We might get lucky'

Second waves are also much more difficult to predict, Smith? said.

"We will start to build back society, there will be limited travel and then travel will increase, and then probably when we're not quite looking at it, there will be another wave." He believes that will happen in September.

Manuel's own modelling also shows a spike in hospitalizations in September in Ottawa if social contact rises by even 20 per cent between now and then.

Twenty per cent might not sound like much, but it actually represents a dramatic shift from our current distancing habits, he said. If we keep up what we're doing now — limiting our contact with others, wearing masks and washing our hands — Manuel believes we can avoid a second wave altogether.

"It's absolutely not written in stone. But it's up to us," he said.

Individual behaviour is hard to predict, plus Canadians have never been through a lockdown quite like this before. We've successfully beaten down the first wave, so there is the danger that could breed false confidence.

"We just don't know how people are going to react," Manuel said. "If we're coming into more contact with people who are infectious, it's just going to take off again."

If that happens, epidemiologists warn there's plenty of historical evidence to suggest the next wave could bring more infection, and more death.

(CBC News - May 20/2020)

City of Toronto cancelling all in-person Canada Day events

According to the City and recommendations of the Medical Officer of Health, to stop the spread of COVID-19 and save lives, it will join other municipalities across Canada in celebrating a national virtual Canada Day on July 1, 2020.

“I would like nothing more than to celebrate Canada Day as we usually do, with friends and family and enjoying our neighbourhoods together, but we just can't this year, out of caution and an overriding concern for public health,” said Mayor John Tory in a statement.

“I look forward to celebrating with Toronto residents virtually on July 1, but even more, I look forward to the day when we can safely resume our celebrations in-person.”

The City delivers and partners with a number of community-based Canada Day events.

These City-led and City-permitted events are now cancelled and include:

Fireworks at Ashbridge's Bay, Centennial Park, Milliken Park, Stan Wadlow Park and Weston Lions Park.

Canada Day celebrations on Mel Lastman Square. Scarborough's annual Canada Day event.

Centennial Park Canada Day Celebration.

East York Canada Day parade and festival.

Additional details on the virtual celebrations will be released as the City works with its partners.

Ontario schools won't reopen Until this September

Ontario schools will stay closed for the rest of the school year, Premier Doug Ford announced on May 19th, saying that returning children to the classroom isn't worth the risk while the province continues to fight the COVID-19 pandemic.

Ford said the safety of children is his top priority and that he arrived at the decision after consulting with the province's public health officials.

The premier said at-home learning will continue throughout the spring and summer, and the government will announce a plan for reopening schools in the fall by the end of June.

“One thing I will never do is take unnecessary risks when it comes to our children,” Ford said. “That's why after careful consideration, after consulting with health experts, it is clear that we cannot open schools at this time. I'm just not going to risk it.”

Schools in Ontario have been closed since March 13 when the government moved to shut down much of the province to address the spread of COVID-19.

மருத்துவ வரலாறு

முதல் வைரஸ் எதிர்ப்பு மருந்து

19ம் நூற்றாண்டின் இறுதியிலேயே வைரஸ் குறித்து உலகம் அறியத் தொடங்கிவிட்டாலும், ஒரு வைரஸ்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிக்க 75 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இந்த மருந்தே பிற்காலத்தில் எய்ட்ஸ் சிகிச்சைக்கான மருந்துகளிலும் ஒன்றானது.

உலகில் வைரஸ்களுக்கு எதிராகச் செயலாற்றும் வகையில் முதலில் கண்டுபிடிக்கப் - பட்ட மருந்து 'ஏசைக்ளோவிர்' (Acyclovir). 1970 இல் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் எதிர்ப்பு மருந்துக்கு 'ஏசைக்ளோகுவானோசைன்' என்ற பெயரும் உண்டு. ஹெர்ப்ஸ் சிம்பிளெக்ஸ் வைரஸ் (வாய் அம்மைக் கிருமி) அல்லது வாரிசெல்லா கஸ்டர் (அக்கி - அம்மைக் கிருமி), சின்னம்மை (Chickenpox) ஆகிய வைரஸ் நோய்களுக்கு இது மருந்தாக வழங்கப்பட்டது. இந்த மருந்தைக் கண்டறிந்தவர்கள் அமெரிக்க உயிர்ம வேதியியலாளர்கள், மருந்தியலாளர்கள் ஜெர்ட்ரூட் பி. எலியன் (Gertrude B Elion), ஜார்ஜ் ஹெர்பர்ட் ஹிட்சிங்க்ஸ் (George Herbert Hitchings).

லிதுவேனியா-போலந்தைச் சேர்ந்த யூதப் பெற்றோர்களுக்குப் பிறந்தவர் ஜெர்ட்ரூட் எலியன். 1944இல் பர்போஸ் வெல்கம் ஆய்வகத்தில் (பிற்காலத்தில் கிளாஸ்கோ ஸ்மித்கிளைன் நிறுவனமாக மாறியது) பணியில் சேர்ந்தார். அவருக்குச் சிறிது காலம் முன்பாக 1942இல் சேர்ந்து, அதே ஆய்வகத்தில் ஜார்ஜ் ஹிட்சிங்க்ஸ் பணிபுரிந்துவந்தார். எலியனும் ஹிட்சிங்க்ஸும் 40 ஆண்டுகளுக்கு இணைந்து பணிபுரிந்தார்கள். இருவரும் இணைந்து வைரஸ் எதிர்ப்பு மருந்துகள், ரத்தப் புற்றுநோய், மலேரியா, சிறுநீர் பாதைத் தொற்று, கீல்வாத நோய்களுக்கு மருந்தைக் கண்டறிந்தார்கள். 1950களிலேயே ரத்தப்புற்றுநோய்க்கு மருந்தைக் கண்டறிந்தார்கள். 1957இல் ருமட்-டாய்ட் ஆர்திரிட்டிஸ் எனப்படும் மூட்டுவலிக்கு மருந்தைக் கண்டறிந்தார்கள்.

அவர்களுக்கு முந்தைய ஆராய்ச்சியாளர்கள் பல முறைகளை ஆராய்ந்து பார்த்து, அவற்றில் சரியானவற்றை மட்டும் தெரிவுசெய்து கொண்டிருந்தார்கள். அதற்கு பதிலாக இவர்கள் இருவரும் புதுமையான ஆராய்ச்சி முறைகளைக் கையாண்டதாலேயே இத்தனை மருந்துகளை அவர்களால் கண்டறிய முடிந்தது.

புற்றுநோய் செல்கள், பாக்டீரியா, வைரஸ், நோய்க்கிருமிகளின் செல்களுக்கும் மனித செல்களுக்கும் இடையிலான உயிர்ம வேதியியல் வேறுபாடுகளில் மட்டுமே, அவர்கள் இருவரும் கவனம் செலுத்தி ஆராய்ந்தார்கள். வெறும் யூகம், தோல்விடைந்த முந்தைய நடைமுறைகளுக்குப் பதிலாக, உயிர்ம வேதியியல், உடலியல் அடிப்படை செயல்முறைகளைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தினார்கள். அதன் அடிப்படையில் கண்டறியப்பட்ட மருந்துகள், ஒன்று நோய்க்கிருமிகளைக் கொல்வதையோ, பெருக விடாமல் தடுப்பதையோ நோக்கமாகக் கொண்டிருந்தன. நோய்க்கிருமிகள் அல்லது செல்கள் படியாக்கம் செய்யப்படுவதைத் தடுப்பது அல்லது அது சார்ந்த செயல்முறைகளைத் தடுக்கும் வகையில் அவர்களுடைய மருந்துகள் செயல்பட்டன. அதேநேரம் இந்த மருந்துகள் கிருமிகள் குடியிருக்கும் மனிதர்களின் இயல்பான செல்களைப் பாதிக்காமலும் இருந்தன.

1970இல் இருவரும் இணைந்து கண்டறிந்த ஏசைக்ளோவிர், உலகின் முதல் வைரஸ் எதிர்ப்பு மருந்து. செல்களில் காணப்படும் டி.என்.ஏ., வைரஸ்களில் காணப்படும் ஆர்.என்.ஏ. ஆகியவற்றில் இயற்கையாகவே நியூக்ளியோசைடு (Nucleoside) போன்றவை இருக்கும். இயற்கை நியூக்ளியோசைடுகளைப் போன்ற செயற்கை நியூக்ளியோசைடுகளைக் கொண்டது ஏசைக்ளோவிர் மருந்து. ஒரு செல் அல்லது வைரஸின் படியெடுக்கும் நடைமுறை (பெருகும் செயல்பாடு) நடந்துகொண்டிருக்கும்போது மரபணுப் பொருளுடன் இந்த மருந்தும் சேர்ந்தால், அதற்குப் பிறகு அந்த வைரஸோ செல்லோ இயற்கையான நியூக்ளியோசைடுடன் சேர முடியாமல் தடுக்கப்பட்டுவிடும். இதன் காரணமாக டி.என்.ஏ., ஆர்.என்.ஏ. இழைகள் புதிதாக உருவாக முடியாமல், படியெடுக்கும் நடைமுறை தடைபடும். இதன் காரணமாக அந்த வைரஸ்களால் பெருக முடியாமல் போய்விடும்.

ஏசைக்ளோவிர் மருந்து ஹெர்ப்ஸ் சிம்பிளெக்ஸ் வைரஸ் (வாய் அம்மைக் கிருமி), வாரிசெல்லா ஸுஸ்டர் (அக்கி அம்மைக் கிருமி) நோயால் பாதிக்கப்பட்ட செல்களுக்கு எதிராகச் செயல்படுவதில் ஆற்றல் மிகுந்தது. இந்த மருந்து வாய் வழியாக, தோலின் மேற்பகுதியில், ஊசி வழியாகச் செலுத்தப்படக்கூடியது. எய்ட்ஸ்க்கான மருந்தாக 'ஸிடோவுடைன்' உடனும், உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படாமலிருக்க 'மைகோபீனோலேட்' மாபேட்டி' போன்ற மருந்துகளுடன் ஏசைக்ளோவிர் மருந்தும் சேர்த்துக் கொடுக்கப்படுவது உண்டு.



எதேச்சாதிகார தடைகளைத் துடைத்தெறிந்து
தாயகத்தில் உணர்வுபூர்வமாக நிகழ்ந்தேறிய

முள்ளிவாய்க்கால் 11வது ஆண்டு நினைவு!



நீத்தார் நினைவுப் பகிர்வு



தோற்றம்:
03. 06. 1930

மறைவு:
24. 05. 2020

திரு. இராஜா இராஜேந்திரராஜா

யாழ்ப்பாணம் மானிப்பாய் தெற்கை பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட திரு. இராஜா இராஜேந்திரராஜா அவர்கள் கடந்த மாதம் 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான மானிப்பாய் தெற்கைச் சேர்ந்த டபிள்யூ. எம். இராஜா - தையல்நாயகி தம்பதிகளின் புதல்வரும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா பாக்கியம் அவர்களின் மருமகனும் ஆவார்.

காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும், ஆர். ஆர். இராஜ்குமார் (அதிபர் - J.R.B. Group-கனடா), இராஜலட்சுமி (கனடா), இராஜநாதன் (UK), இராஜமனோகரி (ரஜனி - கனடா) ஆகியோரின் பாசமுள்ள தகப்பனாரும், சுமதி இராஜ்குமார், கிருபானந்தம், சாந்தினி இராஜநாதன், சஞ்சித் ஆகியோரின் நேசமுள்ள மாமனாரும், காலஞ்சென்ற சேனாதிராஜா, தேவராஜா (UK), காலஞ்சென்றவர்களான ரட்ணராஜா, திருமதி ராஜேஸ்வரி சிவப்பிரகாசம், மகேந்திரராஜா, செல்வராஜா ஆகியோரின் சகோதரரும், காலஞ்சென்ற பூலோகலட்சுமி மற்றும் P.K. மகேந்திரன் (கனடா) ஆகியோரின் மைத்துனரும், சாய்பிருந்தன், ஜெதார்த்தன், கிரிஜா, ரஜீவன், சிரான், யானுனி, சபிலன், மிதுலன், திவ்யா ஆகியோரின் அன்பிற்கினிய பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் கடந்த மாதம் 27ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.

ஆர். ஆர். இராஜ்குமார் - 1 647 289 6164, இராஜலட்சுமி - 1 647 780 6832,
இராஜநாதன் - 44 787 715 9928, இராஜமனோகரி - 1 647 685 4551

அமரர் இராஜா இராஜேந்திரராஜா அவர்கள் யாழ்ப்பாணம் சிறீலங்கா அச்சகத்தின் முகாமையாளராகப் பணியாற்றியவர். கொழும்பு லேக் ஹவுஸ் பத்திரிகைகளின் யாழ்ப்பாண குறூப் செய்தியாளராகவும், யாழ்ப்பாண மாவட்ட சிறப்பு விளையாட்டுச் செய்தியாளராகவும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் யாழ்ப்பாண விளையாட்டுச் செய்தியாளராகவும் நீண்ட காலம் பணியாற்றியவர். முதலாவது தமிழ் விளையாட்டுத்துறை சஞ்சிகையான நோதேரன் ஸ்போர்ட்சின் பிரதம ஆசிரியராகவும் கடமையாற்றியதோடு, வடமாகாணத்தில் முதன்முதலாக மென்பந்துக் கிரிக்கட் போட்டியை ஏற்பாடு செய்து நடத்தியவர்.

தமிழர் தகவல் வெளியீட்டகத்தின் பொதுமுகாமையாளரும், தன்னார்வத் தொண்டருமான திரு. ஆர். ஆர். இராஜ்குமார் அவர்களும் அவரது உடன்பிறப்புகள் மற்றும் உறவினர்களும் தங்கள் குடும்பத் தலைவரை இழந்து ஆறாத்துயரிலிருக்கும் இவ்வேளையில் தமிழர் தகவலும் அத்துயரினில் பங்குகொள்கிறது.



MEDCENTRE HEALTH

— SYNCHRONIZING HEALTH SECTORS —



Markham McNicoll Urgent Care Centre (MMUCC)

WALK-IN CLINIC

(OPEN ALL 365 DAYS OF THE YEAR)

Unit - 11

📞 416-609-3333

Markham McNicoll Family Care Clinic (MMFCC)

**(OPEN EVERYDAY EXCEPT
SUNDAYS & HOLIDAYS)**


Unit - 6

📞 416-292-6666

2901 Markham Road, Scarborough, ON M1X 0B6
www.medcentrehealth.com

SECURITY must be your top PRIORITY

Get Insurance for your own SECURITY...



AJITH SABARATNAM
INSURANCE & INVESTMENTS INC.

125 Topflight Dr, 2nd floor, Mississauga ON. L5S 1Y1

647 401 5800 / 416 439 2800

உறவுகள் பிரியும்போது மலைகளையே சுமக்கவேண்டிவருகிறது
உங்கள் உறவுகளின் கிறுதியாத்திரையை முறையாகவும்
இலகுவாகவும் அமைத்திட நாங்கள் உதவுகிறோம்



Call :



Vilosan Sivatharman B.Eng

முநவாஸ்து - கனடாத்தமிழ் Funeral Director

416 993 0826

Call :



Christeen Seevaratnam

Funeral Counsellor

416 258 6759

எங்களுடைய சேவைகள் மார்க்கம் / மினிஸாகா (Dundas & Cawthra) பகுதிகளுக்கு விஸ்தரிக்கப்பட்டுள்ளது



நியூ ரங்கானஸ் நுகைமடம்

மார்க்கம் & ஸ்ரீஸ்

Tel: 647-702-2159



- ★ சிங்கப்பூர் நகைகளை மிகக் குறைவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்
- ★ பழைய தங்க நகைகள் அதிகபடி விலையில் வாங்கப்படும்.
- ★ தங்க நகை அடவு சேவை குறைந்த வட்டி வீதம்

தங்கமகள் சேமிப்பு திட்டத்தில் இணையும் அனைவருக்கும் \$1500

பெறுமதியான நகையை பெற்றுக்கொள்ளமுடியும்

6055 Steeles Ave E Unit C102, Scarborough, ON., M1X 0A7

Telephone: 647-702-2159 / 647-947-2864



NewRanganasJewellery



newranganasjewelhouse.com

*** OIL \$19.95**
CHANGE SPECIAL

Semi-Synthetic Oil Change includes: + Tax & Disposal Fees
 • Up to 5 L Standard Motor Oil
 • New Filter
 • Free Vehicle Inspection

Complete Front & Rear Brake Replacement or \$25 off on each

*** \$50**

*** FREE!**
BRAKE OR SHOCK INSPECTION

*** LIMITED TIME OFFER**
SEE STORE FOR DETAILS

2nd Location
GRAND OPENING

MY MECHANIC
AUTO & TIRE

📍 4530 Steeles Avenue East
Markham, ON L3R 0L2
☎ 905-946-1000

📍 1095 Ellesmere Road,
Scarborough ON M1P 2WP
☎ 416-757.1000

✉ info@mymechanicauto.ca 🌐 mymechanicauto.ca

Build Your Dream Home

SABESAN'S CHOICE

உங்கள்
அனைத்து வீட்டு
வேலைகளிற்கும்
அழைப்புகள்.

- 400 Kilometre per hour wind assistance.
- Termite Proof
- Compare traditional Building Energy Savings.
- Mould Proof
- Sound Resistance
- Roof Top Greenhome



Sabesan's Choice

விருது பெற்ற தொழிற்சாலை நிபுணர்

416.605.1990

kgsabesan@hotmail.com



முக்கடலும் முத்தமிடும் கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு குற்றாலம் சென்றோம். குற்றால அருவிகளில் கும்மாளம் போட்டுவிட்டு, அருகில் உள்ள அகத்தியர் அருவிக்கு வந்தோம்.

அகத்தியர் அருவியின் கரைகளில் ஏராளமான குரங்குகள் கடும் சேட்டைகளில் ஈடுபட்டிருந்தன. மரங்களில் எல்லாம் இலைகளையும்விட குரங்குகளே அதிகமாய் இருந்தன.

"இன்று யாரோ ஏதோ தவறு செய்திருக்கிறீர்கள். அதனால்தான் அனுமார் சாமி வந்து சுத்தி வளைத்து நிற்கிறது. ஒழுங்காக மன்னிப்புக் கேட்டுவிடுங்கள்" என்று ஒரு பெண்மணி மிகுந்த அச்சத்தோடு சொன்னார். "அட அதெல்லாமில்லை, அனுமார் சாமி நம்மை ஒன்றும் செய்யாது, ஆசையாய் நமக்கெல்லாம் தரிசனம் தரத்தான் வந்திருக்கிறது. கும்பிட்டுக் கொள்ளுங்கள்" என்று இன்னொரு பெண்மணி சமாதானம் சொன்னார்.

என் வாகனத்தின் கூரைமீது ஆறேழு குரங்குகள் ஏறி நின்று எகிறிப் பாயும் மலயுத்த விளையாட்டுகளை விளையாடிக்கொண்டிருந்தன. என் மனைவி பதற்றத்தோடு உதடுகள் தடதடக்க ஒடுங்கி எனக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டார்.

நான் ஒரு மாவீரன், குரங்குகளிடமிருந்து அவரைக் காப்பாற்றிவிடுவேன் என்பதற்காக அவர் என் பின்னால் வந்து நிற்கிறார் என்று நான் பொய்யாய் நினைத்து நெஞ்சை நிமிர்த்தி குரங்குகளின்முன் நிற்கவில்லை.

எந்த விடயத்திலும் முதல்பலி பாகுபலியாகத்தான் இருக்கவேண்டும் என்பதில் மிகத் துல்லியமான தெளிவினை காலம் காலமாகப் பெண்ணினம் அவருக்கு சூசகமாகச் சொல்லித் தந்திருக்கிறது என்ற உண்மையை அறிந்தவனாய் பயத்தோடு ஆனால் அதைக் காட்டிக்கொள்ளாத பரிசுத்த ஆண்மையோடு குரங்குகளின் முன்னால் நின்றேன்.

அப்போது ஓர் ஆள் கையில் ஒரு பையுடன் வந்தார். அந்தப் பையில் குரங்குகள் விரும்பும் உணவுப் பொருட்கள் நிறைய இருந்தன. அடித்துக் கொள்ளாமல், தட்டிப் பறிக்காமல், ஒவ்வொரு குரங்கும் அவர் கைகளிலிருந்து ஒவ்வொரு உணவாக எடுத்து எடுத்து உண்டன.

அவரின் கால்களையும் தோள்களையும் கைகளையும் கழுத்தையும் கட்டியணைத்துக்கொண்டும் ஏறிவிளையாடிக்கொண்டும் அவ்வப்போது வாஞ்சையாய்த் தடவிக்கொண்டும் இருந்தன.

பசி போக்கும் அன்புக் கரம்தாம் தாய், தலைவன், தெய்வம் என்ற உயர்வான அனைத்தும். அதன் பின்னர் தான் இந்த உலகத்தின் இன்னபிற செயல்கள் எல்லாம் என்பதைத் திறம்படக் காட்டும் அழகிய குறும்படமாய் அந்தக் காட்சி எனக்குத் தோன்றியது.

நூறு நூறாய்க் குரங்குகள் படைகூழ்ந்த அந்த அகத்தியர் அருவியில் ஓர் குளியலைப் போட்டுவிட்டு நான் பட்டப்படிப்பு பயின்ற தூத்துக்குடிக்குச் சென்றோம்.

என் கல்லூரிக்கால நினைவுகள் என்னை மீண்டும் பதினெட்டு வயது இளைஞனாய் ஆக்க, பக்கத்தில்



கவிஞர் அ. புகாரி

இந்திய தீபகற்பத்தில் ஓர் அழகிய தீவு!

இருந்த என் மனைவி அன்றே அறிமுகமான புத்தம்புதுக் காதலியாய்த் தெரிந்தார். அட்டா அன்றில்லையே இப்படி ஒரு காதலி என்ற என் வாலிப துக்கம் தலைதூக்கலாமா என்று மெல்ல எட்டிப் பார்த்தது.

ஒரு பெரிய வணிக வளாகத்தைக் காட்டி, இங்கே எனக்கு நிறைய ஆடைகள் எடுக்க வேண்டும், ஏராளமான பொருட்கள் வாங்க வேண்டும், குறைந்தது எனக்கு ஓர் எட்டுமணி நேரமாவது அங்கே செலவிட வேண்டும் என்று சொல்லி, தலைதூக்க முயன்ற அந்தத் துக்கத்தின் தலையில் மடார் என்று அடித்து, தரையில் இட்டு நசுக்கி ஒன்றுமில்லாமல் துடைத்தெறிந்து போட்டுவிட்டார் மனைவி.

கால்கட்டு கணக்கில் வரும் கழித்தல் கணக்குகளுள் ஒன்று அன்று எனக்கு மிகச் சரியாய்ப் புரிந்தது.

தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக ராமநாதபுரம் வந்தோம்.

முன்று பகுதிகள் கடலால் சூழப்பட்ட இந்தியா ஒரு தீபகற்பம். இந்தியாவின் தலைப்பகுதியில் உறைந்த நீராலான பனிமலை. தரைப்படைத் தாக்குதல் - களிலிருந்து தப்பிக்க இந்த நில அமைப்பு இந்தியாவிற்கு ஓர் அரண்.

அப்படியான இந்திய தீபகற்பத்தில் ஓர் அழகிய தீவுதான் ராமேஸ்வரம். வங்கக்கடலில் நங்கூரமிட்டுக் கிடக்கும் ஒரு சொகுசு கப்பலைப் போன்று அது எனக்குக் காட்சியளித்தது.

ராமநாதபுரத்திலிருந்து மண்டபம் வந்து, மண்டபத்திலிருந்து ஏறத்தாழ 3 கிலோ மீட்டர் நீளமுள்ள அழகிய பாம்பன் பாலம் வழியாக வாகனம் ஓட்டிக்கொண்டே ராமேஸ்வரம் வந்துவிடலாம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டபம் முகாமிலிருந்து 18 கிமீ தொலைவில்தான் இலங்கையின் மன்னார் நகரம் உள்ளது.

ராமேஸ்வரத்தைக் காண்பதற்குமுன் அதன் சொர்க்க வாயிலைக் காண்பது போல் அமைந்துள்ள இந்த பாம்பன் பாலம் இருவகை பாலங்களால் ஆனது.

கப்பல் போக்குவரத்திற்காக நடுவில் திறக்கும் வசதி கொண்ட ரயில்பாதை பாலம் இந்திய பொறியியல் ஆச்சரியங்களுள் முதன்மையானதாம். 1914ல் கட்டப்பட்ட இதுவே இந்தியாவின் மிக நீண்ட கடற்பாலமாம்.

1988ல் கட்டப்பட்ட இன்னொரு பாலமான பேருந்துப் பாலம் வழியே செல்லும் போது வாகனம்விட்டு கீழிறங்கி சில்லென்று வீசும் கடற்காற்றில் நின்றுகொண்டு வானில் மிதக்கும் ஒரு பறவையைப் போல கீழே ரயில்பாதைப் பாலத்தையும், நீலக் கடலையும், பசுமை நிலத்தையும், மீன் படகுகளையும் பார்ப்பது ஓர் ஆனந்த அனுபவம். முகங்களில் அப்போதே ராமேஸ்வரத்தின் சுகம் வந்து சட்டென ஓட்டிக்கொள்ளும்.

சூரியன் தன் பொற்கரம் அசைத்து விடைபெற்றுக்கொண்ட சாயுங்காலத்தில் ராமேஸ்வரம் வந்த நானும் என் மனைவியும் முன் பதிவு செய்திருந்த ஹோட்டல் அறையில் தொப்பென்று விழுந்தோம்.

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்து உல்லாசமாகச் சுற்றிப்பார்க்க வேண்டிய தனுஷ்கோடி, ராமநாதசுவாமி கோவில், ராமர்பாதம் போன்ற சுற்றுலாத் தலங்களின் பட்டியலைக் கட்டிப் பிடித்துக்கொண்டே உறங்கிப் போனேன்.

அடுத்த கட்டுரையில் அவற்றையெல்லாம் உங்கள் கண்களுக்குள் விரியும் கனவுகளாய்க் காட்சிப்படுத்துவேன்.











கோவில் மாலைகள் மற்றும் பூஜை பொருட்கள்

5633 Finch Ave East, Unit # 6, Scarborough, ON M1B 5K9
(416) 288-1419

சொர் பூக்கள், சரம் மற்றும் பூஜைக்கு தேவைப்படும் இலை வகைகள்

இறக்குமதி செய்யப்பட்ட கதம்ப சரம்	\$ 8:00 / M	அறுகம் பூல்	\$ 5:00 / Bag
உள்ளூர் கர்னேஷன் சரம்	\$ 4:00 / M	வில்லம் இலை	\$ 5:00 / Bag
மல்லிகைப்பூச்சரம்	\$ 9:00 / M	வேப்பிலை	\$ 5:00 / Bag
கர்னேஷன் மலர்கள்	\$ 0:35/Each	Marukhalundu /Maru	\$ 5:00 / Bag
மல்லிகை மலர்கள்	\$ 5:00 / Bag	மாவிலை	\$ 2:50 / Bag
சம்பாகிணி மலர்கள்	\$ 5:00 / Bag	வெற்றிலை	\$ 2:50 / Bag
அறலி மலர்கள்	\$ 5:00 / Bag	வாழை இலை	\$ 1:25 / Each
தாமரை மலர்கள்	\$ 1:25 / Each	துளசி இலை	\$ 3:00 / Bag

* Price subject to change  without notice.









“நிங்கள் விரும்பும் இல்லம் அமைத்தீர்”
சபேசன்
விருதுகள் பெற்ற நிபுணர்
416 605 1990



We design and build your dream homes

Additions and Custom build homes




**Custom made Solid Wood Kitchen Cabinets
Flooring
Granite counter-tops...**



Financing available *OAC


உங்களுக்குத் தெரியும்,

தம்பிக்கையிலான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான

தரமான தெரிவு

On high with your thoughts



PRO MAR Ltd.

AWARDS & PROMOTIONS

நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்

இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்றர்' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7

Scarborough, Ontario M1K 5JB



சாத்தான்குளம் அப்துல் ஜப்பார்

ஆயிரம் தலை வாங்கிய 'கொரோனாமணி'

அபூர்வ சிந்தாமணி என்பதை சற்று மாற்றி இருக்கிறேன் இழப்பு இலட்சங்களில் அல்ல - கோடிகளில்! எண்ணிக்கை ஒரு சாதனைதான். ஆனால் எண்ண முடியாதவர்களுக்கும் எண்ணித்தொலைய வேண்டிய கட்டாயத்திலிருப்போருக்கும் அது மரணவேதனை அல்லவா?

உருவமில்லாத ஒரு அருபி இந்த உலகத்தைப் போட்டு என்ன ஆட்டு ஆட்டுவிக்கிறது. இன்று ஒவ்வொருவர் சிந்தையிலும் குடிக்கொண்டுள்ள மையப்புள்ளி, கொரோனா என்னும் இந்தக் கரும்புள்ளிதான்.

காசநோய் - புற்றுநோய் - பன்றிக்காய்ச்சல் - பறவைக்காய்ச்சல் - காலரா - பிளேக் என்று விதம்விதமான எதிரிகள் அத்தனை பேரும் தலைதூக்கும்போது ஓங்கி மண்டையில் போட தடிகளை கையில் தயாராக வைத்திருந்தோம். இப்போது அது இல்லாததுதான் பரிதாபம்!

மருந்துகள் இல்லாத நோய்களை ஆண்டவன் படைக்கவில்லை என்று மகான்கள் சொல்கிறார்கள். அதை ஆயுர்வேதம் அங்கீகரிக்கிறது. நிலவேம்பு கசாயத்தை கை காட்டும் சித்தா, கபசுர குடி நீர் பற்றிச் சொல்கிறது. யூனானியும் ஹோமியோபதியும் தங்களிடமும் ஔடதங்கள் உண்டு என்று பறைசாற்றுகின்றன. அந்த நம்பிக்கையில் தான் மனிதகுலம் பாதி உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நல்லதே நடக்கும் என்று காத்துக்கிடக்கிறது.

ஓர் ஆஸ்திரேலிய தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மைக்ரோசொப்ட் நிறுவன அதிபர் பில் - கேட்ஸ் ஒரு நல்ல காரியம் சொன்னார். நமது தேடலில் நமக்கு கைக்கு எட்டு எட்டியுள்ளது அதில் இரண்டு நிச்சயமாகத் தேறும் என்றார்.

ஒரு தனியார் நிறுவனம் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஓர் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளதாம். அவர்களது பிரதான நோக்கம் மருந்து கண்டுபிடிப்பது மட்டுமல்ல. விலை எந்த அளவுக்கு சாமான்யர்களும் பயன்படுத்தும் விதத்தில் இருக்கும் என்ற அம்சத்திலும் கவனம் செலுத்துகிறார்களாம்.

சென்னை ஐ.ஐ.டி இது தொடர்பான ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் A Break through Imminent என்று சொல்லத்தக்களவு முன்னேற்றம் கண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதைக் கேட்ட ஒருவர் சொன்னார், 'ஹே கொரோனா, எங்கள் அறிவியல் மேதைகள் களத்தில் இறங்கி விட்டார்கள். இனி தோண்டுவார்கள் - துருவுவார்கள் - துழாவுவார்கள் - கண்ணிகளை கச்சிதமாக விரிப்பார்கள். கையில் சிக்கினாயோ உன்னை வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி வெகு தூரம் வீசி எறிவார்கள். நீ வெயிலில் கிடந்து வெந்து சருகாவாயோ அல்லது தீயில் கிடந்து வெந்து சாம்பலாவாயோ யாருக்குத் தெரியும்".

தென்னிந்திய எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா - சேசய்யன், "மருந்தைக் கண்டுபிடிப்பதிலும் தயாரிப்பதிலும் பல படிகளைக் கடந்து விட்டோம், மீதிப்படிகளை தாவிக்கடக்க முடியாது. ஆனால் மெல்ல மெல்ல கடந்து விடலாம் என்கிற நம்பிக்கைக் கூறுகள் கண்களுக்குத் தெரிகின்றன" என்று கூறி வயிற்றில் மட்டுமல்ல சரீரம் முழுக்க பால் வார்த்திருக்கிறார்.

இப்படி நல்ல செய்திகளாக காதில் வந்து விழுந்து கொண்டு இருக்கும்போது நிறைகுடத்தில் கழுதை வாய் வைத்தது போன்றும் ஒரு செய்தி வரவேண்டாமா - வந்திருக்கிறது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிக்கு நிதி திரட்டுவதற்காக பெல்ஜியம் தனது தலைநகர் பிரிஸ்ஸல்சில் கூட்டப்பட்ட ஒரு கூட்டத்தை அமெரிக்க அதிபரும் சீன அதிபரும் புறக்கணித்தது மட்டுமல்ல இது போன்ற முயற்சிகளில் கலந்துகொள்ள மாட்டோம் என்றும் பிதற்றி இருக்கிறார்கள்.

இரண்டு புணைகளும் தாங்கள் கண் விழிக்கும் போது உலகம் படு இருட்டாக இருக்கப் போகிறது என்று அசட்டுத்தனமாக எண்ணிக் கொண்டு கண்களை மூடி இருக்கிறார்கள். அவர்கள் கண் விழிக்கும் போது கொரோனா அழிந்து போய்விட்ட திருப்தியில் உலகம் பிரகாசமாக இருக்கும். இவர்களது மாளிகைகள்தான் 'பூத பங்களாக்கள்' போல் இருண்டுபோய்க் கிடக்கும்.



RESP SAVINGS PLAN கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

INCOME TAX PREPARATION

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866
416. 955. 9303
E.mail: ganthiy@rogers.com



கனடா மூர்த்தி

தாய் மண்ணை வணக்கம்! - 3



இராஜேந்திர சோழன் தன் படைபுடன் வந்து தாக்கிய இலங்காசோ - கத்தை நோக்கி கார் இன்னும் ஓடிக் கொண்டிருந்தது. இரண்டு பக்கமும் அழகாக பச்சைப் பசேல் என மரங்கள். தாய்லாந்தில் இந்த அழகு எங்கெங்கு போயினும் மாறாதது.

வீதியின் இருமருங்கும் தாய் மொழியில் எழுதப்பட்டிருந்த விளம்பரப் பலகைகளும், வீதிப் பலகைகளும் காரில் பயணிக்கும் நம்மைக் கடந்து கொண்டிருந்தன. அந்த எழுத்துகளைப் பார்த்தேன். ஒரு விடயம் மனதில் புல்லரிப்பை ஏற்படுத்தியது. இந்த தாய் எழுத்துக்களிற்கெல்லாம் அடிப்படையாக அமைந்திருந்தது நம் தமிழ் எழுத்துக்களல்லவா! ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முந்தைய இந்த உண்மை மனதில் வர உடல் ஒரு கணம் சிலிர்த்தது. ஆம். பல்லவர்கள் ஆண்ட காலத்தில் உருவான தமிழ் எழுத்துருக்களையே தாய்மொழி தனக்கான சொந்த எழுத்துக்களாக ஏற்றுக்கொண்டு பின்பற்ற ஆரம்பித்தது. நமது தமிழ் எழுத்துருக்கள் பல்லவர் காலத்தின் பின்னர் வேறு வேறு வடிவங்களை எடுத்து இன்றிருக்கும் நிலைக்கு மாறி வந்துவிட்டன. ஆனால் அதே பல்லவர் காலத்தில் தாய்லாந்துக்குக் கொண்டுவரப்பட்ட தமிழ் எழுத்துருக்களோ அதிக மாற்றமில்லாமல் நிலை கொண்டுவிட்டன.

தென்கிழக்காசியாவின் பல நாடுகளிலும் கி.பி. 13ம் நூற்றாண்டுவரை இந்திய பண்பாட்டின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது என்பதை நாம் அறிவோம். மொழி, சமயம், கட்டிடக் கலை, வானியல் சாத்திரம் என பல்வேறு நிலைகளில் இந்தியப் பண்பாடு தென்கிழக்காசியாவில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கிறது. பண்பாட்டோடு இந்தியா தென்கிழக்காசிய நாடுகளுக்குக் கொடுத்தவற்றில் மிகச் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க ஒன்று சம்ஸ்கிருத மொழியாகும். பல்வேறு மொழிகள் பேசிக் கொண்டிருந்த அன்றைய தென்கிழக்காசிய நாடுகளினின் அரசுகள் ஒன்றோடு ஒன்று தொடர்புகளைப் பேண சம்ஸ்கிருத மொழியே பொதுமொழியாகி உதவி புரிந்தது. அங்ஙனம் சம்ஸ்கிருதம் பொது மொழியாக இருந்தாலும், அம்மொழியை எழுதுவதற்கு பல்லவர் காலத்து தமிழ் எழுத்துருக்களே அங்கு உதவி செய்திருக்கிறது என்பது பெரும் சிறப்பாகும்.

அதுமட்டுமல்ல, தென்கிழக்காசியாவில் இதுவரை கிடைத்திருக்கும் வரலாற்றுக் காலத்துக் கல்வெட்டுக்களில் தரப்பட்டிருக்கும் செய்திகள் - அவை எந்த தென்கிழக்காசிய மொழியில் சொல்லப்பட்டிருந்தாலும் - பல்லவர் காலத்து தமிழ் எழுத்துக்களைக் கொண்டே எழுதப்பட்டிருக்கின்றன. இந்த அதிசயம் சோழர் காலத்திற்கு முன்பே ஆரம்பமாகிவிட்டது

கார் ஓடக்கொண்டே இருந்தது. பான் யாராங் என்ற இடத்தை நோக்கி கார் போகிறது என்பதை தாய் மொழியிலும், ஆங்கிலத்திலும் எழுதப்பட்டிருந்த வீதிப்பலகைகள் சொல்லிக் கொண்டிருந்தன. இந்த பான் யாராங்தான் இலங்காசோகம் என தமிழில் அழைக்கப்பட்ட லங்காசூகா ராஜதானியின் தலைநகராக விளங்கிய இடம். இன்றைய தாய்லாந்தின் பட்டானி மாகாணத்தின் தலைநகரான பட்டானி என்ற நகரிலிருந்து 15 - 20 கிலோ மீட்டர் தூரத்தில் பான் யாராங் இருக்கிறது. பான் யாராங் அதாவது பழைய நகர் என்று குறிப்பிடப்படும் இந்த இடத்தில் லங்கா - சூகா ராஜதானியின் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.

லங்காசூகா ராஜதானி கி.பி 2ம் நூற்றாண்டளவில் உருவாகிய அரசு கட்டமைப்பு. அது இருந்த இடம் இன்றைய நவீன தாய்லாந்தின் தெற்கு நிலப்

பரப்பிலும், மலேசியாவின் வடக்கு நிலப்பரப்பிலும் நிலைகொண்டிருந்ததாக அறியப்படுகிறது. கி.பி 3ம் 4ம் நூற்றாண்டளவில் பௌத்தம் அங்கு நுழையும் வரையும் - அதன் பின்னர் சில காலங்களும் - இந்து மதம் அங்கு சிறப்புடன் கோலோச்சியது.

கிழக்கிலும் மேற்கிலும் கடலினை எல்லைகளாகக் கொண்டிருந்த லங்காசூகா கிபி ஆறாம் ஏழாம் நூற்றாண்டுகளில் சீனாவின் வியாபாரிகளுக்கும், இந்தியாவின் வியாபாரிகளுக்கும் ஏற்ற வர்த்தக கேந்திர முக்கியத்துவம் கொண்ட துறைமுகங்களைக் கொண்டு உச்சத்தில் இருந்திருக்கிறது. கிழக்குத் துறைமுகங்கள் சீனாவுடனான கப்பல்கள் தொடர்புகளுக்கும் மேற்குக் கடற்கரைப்பகுதிகள் இந்தியாவுடனான கடல்வழித் தொடர்புகளுக்கும் பயன்பட்டன. குடாநாடு போல அது கொண்டிருந்த நிலப்பரப்பானது வடக்கு கிழக்காக நீண்டதொரு வளமான நிலப்பிரதேசத்தை கொண்டிருந்தபோதும், கிழக்கு மேற்காக குறுகிய நிலப்பரப்பைக் கொண்டிருந்ததால் இத்துறைமுகங்களை இணைக்கும் விரைவு நிலவழிப் பாதைகள் இருந்ததும் சாத்தியமே.

வர்த்தகத்தின் பலனாக 'சுவர்ணபூமி' என அழைக்கப்பட்ட தாய்லாந்தின் நிலத்திற்கு இந்து மதத்தின் பரவலும் அதன் பின் பௌத்த மதத்தின் பரவலும் மேற்குக் கடற்கரைத் துறைமுகங்கள் வழியாகவே நிகழ்ந்திருக்கின்றன. இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிட வேண்டும். உலகில் பல்வேறு நாடுகளிலும் செழிப்பான கலாசாரப் பரிவர்த்தனைகள் நிகழ்ந்ததற்கு வர்த்தகத் தொடர்புகளே முதல் காரணமாயிருந்திருக்கின்றன. தாய்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல. மேற்குப் பகுதிக் கடற்கரைகளின் உதவியுடன் இந்திய துணைக்கண்டத்துடனான கடல்வழித் தொடர்புகள் ஏற்பட்டமையே தாய்லாந்து மண்ணிற்கென இருந்த கலாசாரம் பின்பு இந்திய கலாசாரத்துடன் இணைந்து வளர்ந்து செழுமை அடைய பேருதவி புரிந்தது.

நாம் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒரு வளாகத்துள் நுழைகிறது. அங்கிருந்த கட்டிடத்திற்கு அருகே காரை நிறுத்துகிறார் சாரதி. தூங்கிக் கொண்டிருந்த தஸானி விழித்தெழுக்கிறாள். சாரதி நம் இருவரையும் பார்த்து "நாம் வந்து சேர்ந்துவிட்டோம்" என்று மென்மையாக அறிவித்தவாறு புன்னகைத்தார். ராஜேந்திரசோழனின் கால்பட்டதாக சோழன் கைப்பற்றியதாக நம்பப்படும் லங்காசூகாவின் சைவ அடையாளங்களில் ஒன்றாக விளங்கி, இன்று இடிந்து கிடக்கும் கோயில் ஒன்று இருக்கும் இடம் இது!

யாருக்குத் தெரியும்... இந்தக் கோயிலில் நம் ராஜேந்திரச் சோழன் வழிபட்டிருக்கவும் கூடும்.

(இன்னும் வரும்)

கும்பிடுவது முதல்...

சமூக வலைதளங்களில் அவர், தன்னிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ள வந்த இரு பெண்களுடன் பேசி சிரிப்பது போன்ற காணொளி ஒன்று வெளியானது. தொற்று பரவல் - தொடங்கிய காலத்திலிருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார் பிரேசில் அதிபர் பொல்சினாரு. ஊரடங்கிற்கு எதிராக நடைபெற்ற பேரணியில் தனது வாயை மூடாமல் இருமியதற்காகக் கடந்த மாதம் அவர் மீது கடும விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

சில மாதங்களுக்கு முன், மக்கள் குழுக்களாக தேநீர் பருகுவது என்பது கேள்விக்குரிய விடயமாக இருந்திருக்காது.

ஆனால் ஐரோப்பா முழுவதும் உள்ள பல பொழுதுபோக்கு அரங்கங்கள், உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், போர்ச்சுகல்லின் பிரதமர் ஆண்டானியோ காஸ்டா, தலைநகர் லிஸ்பனில் உணவகம் ஒன்றில் கூட்டம் நடத்தியது பழைய நிலைக்கு திரும்புகிறோம் என்பதற்கான அறிகுறியாகவும், ஆச்சரியமாகவும் பார்க்கப்பட்டது.

• Loans • Mortgages • Insurance Claims • Traffic Tickets •

JRB Universal Inc.
Almost All Services Available

Scholarship Plan [RESP] Any Referral Service

647 289 6164



R.R. Rajkumar
B.Com (Hons),

• Credit Counseling • Accounting & Tax Services •



GTA VIDEO ENTERTAINMENT
Video & Photography

PHOTO & VIDEO | 4K | LIVE TELECAST

416-400-1760 / 647-802-2908

Toronto Ontario Canada



YOUR PARTNER IN

MORTGAGES



Dirresh Krishna, MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com



Ragavan (Raga) Ramanathan, AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3
Tel.: 416.439.3333 • Fax: 416.439.3336

குரு அரவிந்தன்

‘காசரசரஸ்வதி’ டி. கே. பட்டம்மாள்



அலமேலு என்ற இயற்பெயரைக் கொண்ட சிறந்த இசைப்பாடகியான டி.கே.பட்டம் மாள் அவர்கள் தமிழ் நாட்டில், காஞ்சி-புரத்திற்கு அருகே உள்ள தாமல் என்ற ஊரில் மார்ச் மாதம் 19ம் திகதி 1919ம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை பெயர் தாமல் கிருஷ்ணசுவாமி தீட்சிதர். தாயாரின் பெயர் காந்திமதி. ராஜம்மாள் என்றும் தாயாரை அழைப்பார்கள். இவரின் தாயாரும் ஒரு சிறந்த பாடகியாகத் திகழ்ந்தார். இவரது உடன்பிறப்புக்களான டி.கே. ரங்கநாதன், டி.கே.நாகராஜன், டி. கே. ஜெயராமன் ஆகிய மூன்று சகோதரர்களும் சிறந்த பாடகர்களாவார். பட்டம்மாள் தனது இருபத்தொராவது வயதில், அதாவது 1939ம் ஆண்டில் திரு. ஆர். ஈசுவரன் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கணவர் தனது வேலையை விட்டு விலகிப் பட்டம்மாளின் வெற்றிக்குக் கடைசிவரை உறுதுணையாக இருந்து உழைத்து வந்தார்.

இவர்களுக்கு சிவகுமார், லக்ஷ்மன் குமார் என்று இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். மூத்த மகன் சிவகுமார், மிருதங்க வித்வான் பாலக்காடு மணிஜயரின் மகளான லலிதாவை திருமணம் செய்தார். சிவகுமாரின் பிள்ளைகளான காயத்ரி, நித்தியஸ்ரீ ஆகியோரும் சிறந்த இசைக் கலைஞர்களாவார். காயத்ரியின் மகளான லாவன்யா சுந்தரராமனும் இந்தத்தலைமுறையின் சிறந்த இசைக் கலைஞராவார். பட்டம்மாளின் இளைய மகன் லக்ஷ்மன் குமார் பிரபல நாவலாசிரியர் ஆர்கே. நாராயணனின் மருமகளான சாந்தாவை திருமணம் செய்தார்.

எமது காலத்தில் இசைத்துறையில் பிரபலமாக இருந்த பலரின் வரலாறு ஆவணப்படுத்தப்படாமலே இருக்கின்றது. எனக்குப் பரிச்சயமானவர்களை ஆவணப்படுத்த தமிழ் தகவல் நல்லதொரு தளமமைத்துத் தந்திருப்பதைப் பாராட்டவேண்டும். நாங்கள் சிறுவர்களாக இருந்தபோது, கோயில் திருவிழாக்களின் போது, லவுட்ஸ் பீக்கர் என்று சொல்லப்படுகின்ற ஒலிபெருக்கியில் பாடல்களைக் கேட்போம். தென்னை மரத்தில் உயரக் கட்டியிருப்பார்கள். ஒலிபரப்பாகும் முதற்சில பாடல்கள் பக்திப் பாடல்களாக இருக்கும். சில மைல் தூரத்திற்கு இந்த பக்திப்பாடல்களைக் கேட்கக் கூடியதாக இருக்கும். அனேகமாக அக்காலத்தில் புகழ் பெற்ற பாடகிகளின் பாடல்கள் முதலில் இடம்பெறும். கே.பி. சுந்தரம்பாள், டி.கே. பட்டம்மாள், எம். எஸ். வசந்தகுமாரி, எம். எஸ். சுப்புலட்சுமி போன்றவர்களின் பாடல்கள் கட்டாயம் எல்லா நிகழ்வுகளிலும் இடம்பெறும்.



அக்காலத்தில் பெண்கள் பொது மேடைகளில் பாடுவதை அனுமதிக்காமல் இருந்தாலும், பட்டம்மாள் தனது நாலாவது வயதிலேயே பாடத் தொடங்கியிருந்தார். அப்போது கர்நாடக இசையை இவர் முறையாகக் கற்றிருக்காவிட்டாலும், தனது குரல் வளத்தால் பலரையும் கவரத் தொடங்கினார். தனது தந்தை கற்று கொடுத்த பக்திப் பாடல்கள் மற்றும் கச்சேரி இசைகளை கேட்டே தனது இசை ஞானத்தை வளர்த்துக் கொண்டார். இவர் தனது எட்டாவது வயதில் சி.சுப்ரமணியம் பிள்ளை அவர்கள் நடத்திய இசைப்போட்டியில் தியாகராஜரின் ‘ரக்ஷா பெட்டே’ என்ற பாடலைப் பாடி பரிசுகளை வென்றார். இவருக்கு பத்தாவது வயதில் 1929ம் ஆண்டு வானொலியில் முதன்முறையாக பாடுவதற்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் பல இசை ரசிகர்களை உருவாக்கிக் கொண்டார். அப்போதிருந்தே டி. கே. பட்டம்மாள் புகழ் எங்கும் பரவத் தொடங்கியது.

பட்டம்மாள் தனது முதல் கச்சேரியை 1932ம் ஆண்டு எழும்பூர் மகளிர் மன்றத்தில் அரங்கேற்றம் செய்தார். மகாகவி பாரதியாரின் பாடல்களால் கவரப்பட்ட இவர் தனது கச்சேரிகளிலும் திரைப்படங்களிலும் அனேகமாக அவரது பாடல்களைத் தெரிவு செய்து பாடித் தமிழ் பாடல்களின் சிறப்பை உலகறியச் செய்தார். இசைத்துறையில் ஆண்கள் மட்டுமே கோலோச்சிய அக்காலத்தில் பிரபலமாக இருந்த எம்.எஸ். சுப்புலட்சுமி, எம்.எஸ். வசந்தகுமாரி மற்றும் டி.கே. பட்டம்மாள் ஆகிய மூவரையும்; ‘பெண் மும்முர்த்திகள்’ என்று ரசிகர்கள் அழைத்தார்கள்.

திரைப்படத்துறையில் பாடுவதற்காக பாபநாசம்சிவன் இவரை அறிமுகம் செய்து வைத்தார். 1947ல் நாம் இருவர் திரைப்படத்தில் இவர் பாடிய ‘வெற்றி எட்டு திக்கும்’, மற்றும் அகில இந்திய வானொலியில் 15 ஆகஸ்ட் 1947ம் ஆண்டு பாடிய ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ போன்ற நாட்டுப்பற்று பாடல்களும் இவருக்குப் புகழ் தேடித்தந்தன. பட்டம்மாள் இசைநிகழ்ச்சிகளுக்காகப் பல வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருக்கிறார். இவரது இசையை விரும்பிய பல வெளிநாட்டவர் இவரது சீடர்களாக இருந்து இசை பயின்றனர்.

இவர் பல பட்டங்களையும் விருதுகளையும் பெற்றிருந்தார். இவருக்குச் சங்கீத நாடக அகாடமி விருது 1962ம் ஆண்டு கிடைத்தது. சென்னை தமிழ் இசைச் சங்கம், இசைப்பேரறிஞர் விருதை 1973ம் ஆண்டு இவருக்கு வழங்கியது. தி பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி விருது 1978ம் ஆண்டு கிடைத்தது.

இவருக்குப் பத்மபூசன் விருது 1971ம் ஆண்டும் பத்மவிபூசன் விருது 1998ம் ஆண்டும் கிடைத்தன. இவருக்குக் கிடைத்த காளிதாஸ் சம்மன் விருது, தேசியகுயில் விருது, சங்கீத கலாநிதி விருது, கலைமாமணி விருது போன்ற விருதுகள் குறிப்பிடத்தக்கன. யூலை மாதம் 16ம் திகதி, 2009ம் ஆண்டு இவர் எங்களைவிட்டு மறைந்தார். 2014ம் ஆண்டு இந்திய தபால்துறையினர் தபால்தலை வெளியிட்டு இவரைக் கௌரவித்திருந்தனர்.

Best
Catering



in
Town!

நகரில் சுவைகுன்றா உணவுகளுக்கு ஒரே இடம்



416 NANTHA 1 (416 626 8421)

Brimley & Steeles - 4915 Steeles Ave. E.
Warden & Finch - 3268 Finch Ave. E.
Kipling & Steeles - 5010 Steeles Ave. E.



வீடு வாங்க... விற்க... உங்கள் பிரதிநிதி



Rave P. Raveenthiran
Sales Representative

HomeLife/Future
Realty Inc. Brokerage
Independently Owned and Operated

205-7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8
Dir: 416-567-2462
Tel: 905-201-9977
Fax: 905-201-9229
ravehomes@gmail.com



ATTIC INSULATION

கோடை காலத்தில் குளிராக்கும் செலவினை குறைக்கவும்
குளிர் காலத்தில் வெப்பமாக்கும் செலவினை குறைக்கவும்
கூரை உக்குதல், பூஞ்சணம் பிடித்தல் போன்றவற்றை தடுக்கவும்

பரண் (ATTIC) உள்ளீடு செய்திடுங்கள்!!!

Stay Warm in Winter. Be Cool in Summer.

Spray Foam Insulation

Attic Walls
Ceiling Garage
Crawl Space



SuPa. Raveenthiran
416-847-7171

ENERecon Insulation

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON

416 321 6420



**உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட**

**அழையங்கள்
கேதா**



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுலனம்

BRACE FOR A GREAT SMILE

DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

SCARBOROUGH

Kennedy / Finch Ave.

3852 Finch Ave. East
Suite 204 & 303
Scarborough, ON

Tel: 416-292-7004

BRAMPTON / MISSISSAUGA

Steeles / Hurontario

7920 Hurontario Street
Unit # 37
Brampton, ON

Tel: 905-457-1700

MARKHAM

Markham / 16th Ave.

(New Location)

9500 Markham Road
Unit # 107
Markham, ON

905-47 BRACE (27223)

சென்ற மாத தொடர்ச்சி.....

By the adoption of this term "Dra Vidan", the word "Tamilian" has been left free to signify that, which is distinctively Tamil"

திராவிடன் என்னும் சொல் தமிழன் என்னும் சொல்லுக்கு மட்டும் சிறப்பாக பயன்படுத்தும் ஒரு பதமாகும். இதிலிருந்து தமிழ் என்பது வடமொழியில் திரிமொழியாகி த்ரமிழ் ஆகி வடமொழியில் பயன்பாட்டில் இருந்ததை கால்டுவெல் மேலே குறிப்பிட்ட பந்தியால் ஏற்றுக் கொண்டுள்ளார். 1875இல் கால்டுவெல் அவர்கள் திராவிடன் என்பது தமிழன் என்பதன் திரிபே என்பதனை ஏற்றுக் கொண்ட பின்னரும் ஈ.வே.இராமசாமி பெரியாரும், அண்ணாத்துரை அவர்களும் மு.கருணாநிதி, எம்ஜிஆர் போன்ற தமிழரல்லாதோர் திராவிடம் என்ற பதத்தைப் பயன்படுத்தி ஏன் தங்கள் கட்சிகளுக்கு பெயரிட்டார்கள் என்பது அவர்களது சொந்தப் - பலன் கருதியே அப்பெயரை வைத்தார்கள் எனலாம்.

அவர்கள் தமிழனாகப் பிறவாதவர்கள் ஆனால் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் என்பதனால் திராவிடம் என்ற பொதுப்பதத்தை; தமிழினிடம் திணித்தார்கள் எனலாம். ஆனால் அவர்கள் தமிழுக்கோ தமிழர்களுக்கோ செய்த சேவை சொல்லில் வடிக்க முடியாதவை. பல தமிழர்கள் செய்த சேவைகளை தமிழர்களுக்காகவும், தமிழ்நாட்டுக்காகவும் செய்தார்கள் என்பதனை யாரும் மறுக்கமுடியாது. இவர்கள் திராவிடம் என்பதனை அரசியற்படுத்தி கடந்த 55 வருடங்களாக ஆட்சிக்கட்டிலில் ஏறி தமிழ் மொழிக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும், தமிழர்களுக்காகவும் செயற்பட்டார்கள் என்பது நிதர்சனமே.

வடமொழியினர் த்ரமிளர் எனத் தமிழர்களையும் திரமிளம் என்று அவர்கள்தம் நாட்டினையும் திரவிடம் என்று அவர்தம் மொழியினையும் அழைத்தனர். இவர் இப்பெயரினை இடுவதற்கு முன்பு தமிழானது தமிழ் என்று அழைக்கப்படவில்லையா? தமிழ் என்னும் சொல் இயற்சொல் என்பது பண்டைய தமிழினின் முடிபாகும். இதனைத் தொல்காப்பியர் "தமிழென் கிளவியு-மதனோ ரற்றே" என்னும் தொல் - எழுத் 386 என்னும் சூத்திரத்தால் அறியலாம். அதாவது தமிழ் என்னும் சொல்லும் அதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிகுதலன்றி அக்குப்பெற்று முடியும்.

உதாரணமாக தமிழ் - கூத்து - தமிழ்க்கூத்து, தமிழ் - சேரி - தமிழ்ச்சேரி, தமிழ் - தோட்டம் - தமிழ்த்தோட்டம், தமிழ் - பள்ளி - தமிழ்ப்பள்ளி என்றவாறாக வரும் இந்தச் சூத்திரம் தொல்காபியம் தோன்றிய காலமாகிய கி.மு 7ஆம் நூற் - றாண்டில் தோற்றம் பெற்ற தொல்காப்பியத்தில் இடம் பெற்றிருப்பதனால் தமிழ் நாட்டில் சமஸ்கிருதச் செல்வாக்கிற்கு முன்பே தமிழ் என்ற மொழிப்பாவனை இருந்துள்ளது. தொல்காப்பியர் தமிழ் இயற்சொற்களுக்கே புணர்ச்சி விதியினைக் கூறினார் அன்றி வேற்று மொழிச் சொற்களுக்கல்ல.



முருகேசு பாக்கியநாதன்

தமிழ், தமிழ்மொழி, தமிழர்கள், தமிழ்க் கலாசாரம், தமிழ்ப் பண்பாடு - 3

வடமொழியார் வேறொரு கருத்துக் கொண்டும் திராவிடம் என அழைத்திருக்கலாம்

திராவிடத்தினைப் பகுத்துப் பாத்தால் "த்ரு" என்ற அடியொற்றி பிறந்துள்ளது. வடமொழியில் த்ரு என்பது தூரத்து என்னும் வினையடியாகத் தோன்றிய சொல்லாகும். அதாவது தமிழர்கள் தூரத்தப்பட்டவர்கள். சிந்து வெளியில் சிறப்புடன் வாழ்ந்த தமிழர்கள் வடக்கே குடியேறிய ஆரியர்களால் அங்கிருந்து தூரத்தப்பட்டவர்கள் என்ற கருத்தோடும் அவர்கள் த்ரு என்ற அடியியிருந்து த்ருவிடர், திரவிடர் என்றாகி திராவிடர் என்ற கருத்தோடு அழைத்தார்கள் என்ற கருத்தும் கூறப்படுகின்றது.

வேறு கருத்துகள்

சௌத்வேர்த் (Southworth) என்னும் வெளிநாட்டறிஞர், தமிழ் என்பதனை தம் - மிழ் என்று பிரித்துக்காட்டி அது "தனது மொழி" என்று பொருள்படும் என்று கூறுகின்றார். டாக்டர் காமில் சுவெலபில் என்னும் செக்கோசெவ்வாக்கிய மொழியியலாளர் தம் - இழ் என்பது தன்னில் இருந்து மலர்ந்து வரும் ஒலி என்ற பொருள்தரவல்லது என்கிறார். மாறாக Tak-iz , Tam-iz , Tamiz தக் - ழ், தம் - ழ், தமிழ் என்ற வகையில் கிளவியாக்கம் நடந்திருக்கலாம் என்றும் அதனால் இது "சரியான தகுந்த பேச்சு முறை" என்ற பொருளில் இருந்து தொடங்கியிருக்கலாம் என்றும் கூறுகின்றார்.

தமிழர் பண்பாடு

பண்பாடு என்னும் சொல் தமிழில் பயன்பாட்டில் இல்லை என்று அன்று ரொறன்ரோ தமிழ்ச் சங்கத்தில் பேசிய அம்மணி ஒருவர் கூறியிருந்தார். பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களே முதன் முதலில் தமிழில் பண்பாடு என்னும் சொல் பயன்பாட்டில் இல்லை என்பதனைக் குறிப்பிட்டார் என்று அதே அம்மணி தனது பேச்சில் குறிப்பிட்டார். கூட்டத்தில் பார்வையாளராக இருந்த கலாநிதி நா. சுப்பிரமணியன் அவர்கள், தமிழில் பண்பாடு என்ற சொற்பயன்பாடு எட்டுத்தொகை நூலாகிய கலித்தொகையில் "பண்பெனப் படுவது பாடறிந் - தொமுகுதல்" என்று குறிப்பிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

ஆற்றுத லென்பதொன்று அலந்தவர்க் குதவுதல்
போற்றுத லென்பது புணர்ந்தாரைப் பிரியாமை
பண்பெனப் படுவது பாடறிந் தொமுகுதல்
அன்பெனப் படுவது தன்கிளை செறாமை
அறிவெனப் படுவது பேதையர் சொல்நோன்றல் கலி - 133 - 6 - 10

செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி Vol VI Part 1 ப, பா (பக்கம் 207)
பண்பாடு - திருந்திய ஒழுக்கம், உள்ளத்தின் செம்மை, Culture
பண்பாடு , பண்பாடு

விளக்கம்: எளியோரிடத்து இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்கமுள்ள அயலாரை விருந்தோம்பலும், இரப்போர்க்கிடுதலும், இயற்றவரை பிறருக்குதவுவதும், கொள்கையும் மாணமும் கெடின் உயிரை விடுதலும் பண்பாட்டுக் கூறுகளாம்.

பண்பாடு என்னும் சொல் பல பொருள் குறித்து பயன்படுத்துவதால், நிலமும் மக்களும் உள்ளமும் பற்றியே பெருவழக்காய் பேசப்படுகின்றது. Culture என்னும் பெயர்ச்; சொல்லும் அவ்வாறே இருவகைப் பயன்பாட்டினுள் மக்களைத் தழுவி உள்பண்பாட்டையே சிறப்பாகக் கொள்ளவும், சொல்லவும்படுகின்றது. மேலும் ஆங்கிலத்தில் Agriculture, Horticulture என்பனவும் இவ்வாறாகவேமையும்.

நாகரிகத்திலும் உயர்ந்த நிலையே பண்பாடாயினும் நாகரிகமின்றி பண்பாடில்லை. சிந்து வெளி நாகரிகத்திலிருந்தே தமிழினின் பண்பாடு முகிழ்ந்தது. தொடர்ந்து சங்ககால நாகரிகங்களை தமிழினின் பண்பாட்டை இன்று உலகிற்குக் காட்டி நிற்கும் சான்றுகளாகும். அப்பண்பாடு கொண்ட சங்கப்புலவர்களைச் சங்கச் சான்றோர்கள் என்று உயர்ந்த இடத்தில் வைத்துப் போற்றினர். காட்டில் தவம் புரியும் முனிவரும் ஆடையின்றியும் நீராடமலும் இருப்பர். ஆயினும் அவர் பண்பாட்டில் சிறந்தவராவர். கரவாது கரைந்துண்ணும் காக்கையும் தம் இனத்தை அழைத்தே உண்ணும், வேலால் குத்தியவிடத்தும் நன்றியுள்ள நாயும், ஒரு காலத்தில் ஒரே பெடையோடு கூடிவாரும் வானப்பறவையினமும் நாகரிகமில்லாத அஃறிணையாயினும் பண்பாட்டில் மக்களை விஞ்சியே நிற்கின்றது. (இன்னும் வரும்.)

மருத்துவ அவசரகால ஏற்பாடு



MEDCENTRE HEALTH

— SYNCHRONIZING HEALTH SECTORS —

Markham McNicoll Urgent Care Centre (MMUCC)

- * வழமை போல எல்லா நாட்களும் திறந்திருக்கும்
- * நீங்கள் வருவதற்கு முன் 416-609-3333 (எமது கிளினிக் தொலைபேசி) எண்ணில் அழைத்துப் பேசிய பின்னரே வரவேண்டும்.
- * சிலரின் சிகிச்சை தொலைபேசி ஊடாகவே நிறைவேற்றப்படும். அவர்கள் நேரில் வரவேண்டியதில்லை.
- * "கொரணா" அறிகுறியுள்ளோர் தயவு செய்து "Telehealth Ontario" (டெலிஹெல்த் ஒன்றாரியோ) ஐ 1-866-797-0000 என்ற எண்ணில் அழைக்கவும்.
- * எமது கிளினிக்கில் "கொரணா" வைரசை சோதிக்கவோ, சிகிச்சையளிக்கவோ வசதிகள் இல்லை.

Markham McNicoll Family Care Clinic (MMFCC)

- * வழமை போல ஞாயிறு & விடுமுறைதவிர்ந்த எல்லா நாட்களும் திறந்திருக்கும்
- * நீங்கள் வருவதற்கு முன் 416-292-6666 (எமது கிளினிக் தொலைபேசி) எண்ணில் அழைத்துப் பேசிய பின்னரே வரவேண்டும்.
- * சிலரின் சிகிச்சை தொலைபேசி ஊடாகவே நிறைவேற்றப்படும். அவர்கள் நேரில் வரவேண்டியதில்லை.
- * Dr. Nusrat Khan புதிய நோயாளர்களை ஏற்றுக் கொள்கிறார்.
- * "கொரணா" அறிகுறியுள்ளோர் தயவு செய்து "Telehealth Ontario" (டெலிஹெல்த் ஒன்றாரியோ) ஐ 1-866-797-0000 என்ற எண்ணில் அழைக்கவும்.
- * எமது கிளினிக்கில் "கொரணா" வைரசை சோதிக்கவோ, சிகிச்சையளிக்கவோ வசதிகள் இல்லை.

2901 Markham Road, Scarborough, ON M1X 0B6
www.medcentrehealth.com



15 years of Success
500+ Agents

Selva Vettyvel
Broker of Record
416.568.4301
HomeLife/Future Realty Inc.,
Brokerage

Rishani Vettyvel
BARRISTER AND SOLICITOR
BBA, LLB, LL.M.
Real Estate Law



VettyvelLaw
Professional Corporation
416.261.1544

வீடு, வியாபார நிலையங்கள் வாங்க, விற்க..

கனடியத் தமிழர் சமூகத்தில் நம்பிக்கையான ஒரு முகவர்

(Mortgage) அடமான ஒழுங்குகளும் செய்து கொடுக்கப்படும்



கமல் நவரத்னம்

Kamal Navaratnam

Sales Representative

Direct: **416-450-2424**

E mail: kamal@kamalrealtor.ca



RE MAX Community Realty Inc.
Brokerage

Office: 416-287-2222

Fax: 416-2824488

1265 Morningside Ave., Suite 203

Toronto, ON M1B 3V9

Independently Owned and Operated

Trusted and reliable services